



# ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 11,032—1956 දෙසැම්බර් 21 වැනි සිකුරාදා—21 12 1956

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

## III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙන වෙනම බැඳ තබා ගත හැකි විම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ඇරඹෙන පරිද්දෙනි)

	පිට		පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —		ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම —	
පුරාණික දැන්වීම්	—	බස්නාහිර පළාත	—
අවසාන නිකේශ	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —		දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	1711	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	1712	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	උඉව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්	1712
උඉව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්	—
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්	1719
		ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්	1719
		ඉඩම් හිමි ගැනීමේ ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

### ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම

#### බස්නාහිර පළාත

**කොළඹ 114**—කොළඹ දිසාවේ කොළඹ කවිචේරියේ ඒජන්ත උන්නාන්සේ විසින් මෙහි පහත සඳහන් වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට 1957 පෙබරවාරි 5 වැනි දින වූ අභ්‍යන්තරව පෙරවරු 10ට වෙන්දේසිකර විකුණනට නොහොත් වෙන අන්දමකින් නීත්‍යානුකූලව යෙදෙනවා ඇත කොළඹ දිසාවේ හේවාගම් කෙරුණේ කොට්ඨාශයේ පිහිටා තිබෙන බිම් කැබලි දෙකක් —

	බිම් කැබලිලේ නො	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයාගේ නම	අයිතිකම කියා හිටින අයගේ නම	කොට්ඨාස අන්දමේ ඉඩමක්ද යන වග	ප්‍රමාණය අරු ප	තක්සේරු මිල රු ශ.
			මුල් සිතියමේ නො 8 128		ගම—මලගල		
5517	අළුබෝගහකුඹුර	බී ඩී එල් ස් පී-කෝප් මහත්මිය, මලගල, පාදුක්ක	—		රබර් ගස් 30 සහ කොස් ගස් 0 එකක් ඇති දෙක සහිත ඉඩම	2 38	74 0*
			මුල් සිතියමේ නො 19,364		ගම—හෝමාගම		
5	කහවගලන්ද	ඒ අබේගුණවර්ධන මහත්මිය, හෝමා ගම	—		පොල් ගසක් සහ ගොඩ 0 නැගිල්ලක කොටසක් ඇති ඉඩම	0 2 5	62 50*

\* බේරීම

දකුණු පළාත

ඇල් ඒ 3389

හම්බන්තොට 165 —හම්බන්තොට දිසාවේ හම්බන්තොට ඒජන්ත උන්නාන්සේ විසින් මෙහි පහත සඳහන් වෙන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට 1957 පෙබරවාරි 21 වැනි බ්‍රහස්පතින්දා උදේ 10 ට හම්බන්තොට කවච්චියේදී වෙන්දේසිකර විකුණනට නොහොත් වෙන අන්දමකින් තිත්කරනට යෙදෙනවා ඇත, හම්බන්තොට දිසාවේ බටහිර ගිරුවා පත්තුවේ පන්තුවේ විලයය නම් ගමෙහි කොට්ඨාශයේ පිහිටා තිබෙන බිම් කැබලි එකක්

බිම් කැබලිලේ නො	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයාගේ නම	අයිතිකම් කියා සිටින අයගේ නම	කොයි අන්දමේ ඉඩමක්ද යන වග	ප්‍රමාණය, අක්කරයක අ රු ප කක්සේරු මිල රු ශ
-----------------	---------	-------------------	-----------------------------	--------------------------	---

මුල් සිතියමේ නො ඇත් වී පි 138 ගම—පන්තුවේ විලයය

34	ඉලක්මණ්ඩියෙ වත්ත නොහොත් කහටගහ වත්ත	—	විජේනායකගේ දියෙස්	දෙන් අඹ ගස් 3 ක්ද, කොස් ගස් 8ක්ද, අවුරුදු 25 සිට 30 දක්වා පැරණි කිතුල් ගස් 5ක්ද, අවුරුදු 10 සිට 12 දක්වා පැරණි ගම්මිරිස් වැල් ඇති ඉඩම	0 1 26 72 0
----	------------------------------------	---	-------------------	---	-------------

1956 ගේ දෙසැම්බර් 6 වැනි දින, ඉඩම් කොමසාරිස් කායසූරිය, කොළඹ 1.

ඊ කේ ආර් අයරපා, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම

මගේ අංකය ඇල එච්/ඒ 363

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ පානදුර ආදියම් පාලක නිලධාරී කොටසට අයත් මොල්ලිගොඩ ගම්පති තැනගෙ කොටසේ (704) පිහිටි අක්කර 22ක් පමණ ප්‍රමාණය ඇති ගොරකගහකුරුදුවත්ත නොහොත් දවටගහකුරුදුවත්ත නමැති පහත සඳහන් මායිම් ඇති ඉඩම —

- උතුරට ගොරකගහවත්ත (පි පි 1094) හා පරස්තවල කුඹුර (පි පි 67823), නැගෙනහිරට ලීදුමුවත්ත හා පර්විසවත්ත (පි පි 160710), දකුණට බඩලිම් ඇල්ස් බී පෙරේරා මහතා අයිතිකම් කියන ගොරකගහවත්ත හා දවටගහකුරුදුවත්ත, බස්නාහිරට කහටගහවත්ත (පි පි 61095) හා ගොරකවල කුඹුර (පි පි 61095)

සී පී ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 ඇල් 152(එච්) 1956 නොවැම්බර් 15 වැනි දින කොළඹ

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ අදිකාරි පත්තුවේ කිදෙල් පිටියේ පිහිටි ජාසිංගේ වත්ත නමැති අ 1, රු 3, ප 35 9ක ප්‍රමාණය ඇති ඉඩම, මෙය නො ඒ 3,141 දරණ මුල් ජ්ලානේ ලොඩි නො 1 වශයෙන මැන විස්තර කරන ලදී

සී පී ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 ට් 260/ඇල් එච්/බී 124 1956 නොවැම්බර් 7 වැනි දින කොළඹ

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ අවුරුගම නම ගමෙහි පිහිටි අක්කර 2ක් පමණ ඇති දෙල්ගහවත්ත නම් වූ ඉඩම් කැබැල්ල 3ට මායිම් —

- උතුරට වඩි ඇල් ඇම් හානිපා සහ ඒ ඇල් ඇම් සුබයාර් අයිතිකම් කියන දෙල්ගහවත්ත නම් ඉඩමක් කොටසක්, නැගෙනහිරට පී ඇන්ඩ් සහ වෙනත් අය අයිතිකම් කියන පරම්වලහේන නම් ඉඩම, දකුණට පී සියනේපිස් පෙරේරා සහ වෙනත් අය අයිතිකම් කියන කිරිදෙල්ගහවත්ත නම් ඉඩම, බස්නාහිරට ඇන් ඇල් සුලේසිමන්, අයි ඇල් ඒ ක්සිදුර්, ඊ ඇල් සසිනුච්චන් සහ වෙනත් අය අයිතිකම් කියන දෙල්ගහ වත්ත නම් ඉඩමක් කොටසක්

සී පී ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 ඇල 53 (එච්)/ඇල් එච්/බී 108 1956 නොවැම්බර් 24 වැනි දින කොළඹ

**1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර උඩොට්ටාගමේ උඩගමපහ කෝරළේ ඉන්ද්‍රාපාන මඩිගේ ගමෙහි පිහිටි ගනේ ගෙදරවත්ත සහ ගනේ ගෙදරකුඹුර නමැති ඉඩමෙන් (මුලික ජ්‍යෙෂ්ඨයා වෛ 1,984 හි ලොව නො 1 න් කොටසක්) කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 0, ෮, ෬ 3, පර්චස් 3 8 පමණ වූ මෙහි පහත මායිම් සඳහන් ඉඩම —

උතුරට මුලික ජ්‍යෙෂ්ඨයා වෛ 1,984 හි ලොව නො 1 න් කොටසක් (රජය සතු), නැගෙනහිරට, ඇස් ඇම් මුස්තාපා විසින් අයිති වැසිකම් කියනු ලබන පිහිටි උදෙසේ වත්ත, දකුණට ඇම් අබ්දුල් රහුමන් විසින් අයිතිවැසිකම් කියනු ලබන යහන් ගලවත්ත නමැති ඉඩම, බස්නාහිරට ඇම් අබ්දුල් මජීබ් සහ අනිකුත් අය (නැයි හි ය ඉසුලෙබිබේගේ උරුමකරුන්ගේ) විසින් අයිති වැසිකම් කියනු ලබන ගනේ ගෙදරවත්ත නමැති ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය පේ 55 ඊ 413/ඇල් ඩී 4891  
1956 නොවැම්බර් 27 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඩී 2287/පේ 56 ඊ 262

**1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහර දිස්ත්‍රික්කයේ කඳබඩ පත්තුවේ ලාල්පේ නමැති ගමෙහි පිහිටි මදිනගෙවත්ත (අංක 498 දරණ අවසාන ගම් සිතියමෙහි 7 වැනි කැබැල්ල) යන ඉඩමෙන් පර්චස් 0 5 ක බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට අංක 498 දරණ අවසාන ගම් සිතියමෙහි 3 වැනි අතිරේකයේ 57 වැනි කැබැල්ල (ලාල්පේ රජයේ සිංහල මිලු පාසැල වත්ත) සහ අංක 498 දරණ අවසාන ගම් සිතියමේ 1 වැනි බිම් කැබැල්ල, නැගෙනහිරට අංක 498 දරණ අවසාන ගම් සිතියමේ 7 වැනි බිම් කැබැල්ලේ ඉතිරි කොටස, දකුණට අංක 498 දරණ අවසාන ගම් සිතියමේ 1 වැනි බිම් කැබැල්ල, බස්නාහිරට අංක 498 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වැනි අතිරේකයේ 57 වැනි බිම් කැබැල්ල (ලාල්පේ රජයේ සිංහල මිලු පාසැල වත්ත)

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 නොවැම්බර් 7 වැනි දින  
කොළඹ

අංකය පේ 55 ඊ 58/ඇල් ඩී 7520

**1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බස්නාහිර ගිරුවා පත්තුවේ නලගම පිහිටි පහත සඳහන් මායිම් ඇති මදුසේන නමැති (අංක 290 දරණ අවසාන ගම් සිතියමේ සඳහන් නොමිමර 346 දරණ බිම් කැබැල්ල) ඉඩමෙන් අක්කර දෙකක පමණ කොටසකි

උතුරට සහ බස්නාහිරට මෙම ඉඩමේම ඉතුරු කොටස්, නැගෙනහිරට මදුසේන නොහොත් මහසේන නමැති ඉඩම (409 කැබැල්ල) සහ (410 කැබැල්ල) 290 දරණ ගම් සිතියමේ සහ කහවත්තේ සිට පොලොම්මාරුවට එන මහපාර, දකුණට ගම්සහ පාර (290 අවසාන ගම් සිතියමේ 346 කැබැල්ල)

(2) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බස්නාහිර ගිරුවා පත්තුවේ නලගම පිහිටි මදුසේන නොහොත් මහසේන නමැති (අංක 290 දරණ අවසාන ගම් සිතියමේ 410 දරණ බිම් කැබැල්ල) පර්චස් 2 7 බිම් ප්‍රමාණය වූ ඉඩමට මායිම් —

උතුරට මදුසේන නොහොත් මහසේන නමැති ඉඩම (අංක 290 දරණ අවසාන ගම් සිතියමේ 409 කැබැල්ල), නැගෙනහිරට මදුසේන නොහොත් මහසේන නමැති ඉඩම (අංක 290 දරණ අවසාන ගම් සිතියමේ 408 කැබැල්ල), දකුණට කහවත්තේ සිට පොලොම්මාරුවට එන මහපාර, බස්නාහිරට, මහසේන නමැති ඉඩම (අංක 290 දරණ අවසාන ගම් සිතියමේ 346 කැබැල්ල)

(3) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බස්නාහිර ගිරුවා පත්තුවේ නලගම පිහිටි මදුසේන නොහොත් මහසේන නමැති (අංක 290 දරණ අවසාන ගම් සිතියමේ 411 දරණ බිම් කැබැල්ල) පර්චස් 0 60 ක බිම් ප්‍රමාණය වූ ඉඩමට මායිම් —

උතුරට මදුසේන නොහොත් මහසේන නමැති ඉඩම (අංක 290 දරණ අවසාන ගම් සිතියමේ 412 දරණ බිම් කැබැල්ල) නැගෙනහිරට සහ දකුණට කහවත්තේ සිට පොලොම්මාරුවට එන මහපාර බස්නාහිරට මදුසේන නොහොත් මහසේන නමැති ඉඩම (අංක 290 දරණ අවසාන ගම් සිතියමේ 408 දරණ බිම් කැබැල්ල)

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 නොවැම්බර් 6 වැනි දින  
කොළඹ

**1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුත්ත කෝරළයේ උඩ පත්තුවේ ගාල්ලාලේ පිහිටි අංක 410 දරණ අවසාන ගම් සිතියමේ 2 වැනි අතිරේකයේ ලොව නොමිමර 55 මෙන් දක්වා තිබෙන මිල්ලකනුව වත්ත නමැති ඉඩමෙන් පර්චස් හයක් පමණ වූ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට පාසැල් ගොඩනැගිල්ල, නැගෙනහිරට දකුණට සහ බස නාහිරට මෙම ඉඩමේ ඉතිරි කොටස්

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය පේ 55 ඊ 282  
1956 නොවැම්බර් 30 වැනි දින,  
කොළඹ

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ මොල්ලියොඩ ගමේ පිහිටා තිබෙන තොනුන් ලියද්ද නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 67 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට කරන්න පාර, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට බතලවත්ත නමැති ඉඩම

(2) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ මොල්ලියොඩ ගමේ පිහිටා තිබෙන බතලවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 1, ප 104 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට තොනුන් ලියද්ද නමැති ඉඩම, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට ඇල, බස්නාහිරට කුඹුර

(3) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ ගොඩගම ගමේ පිහිටා තිබෙන කරස්සකුඹුර නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 228 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට ඇල, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

(4) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ ගොඩගම ගමේ පිහිටා තිබෙන උඩහලොදරවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 204 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට ඇල, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ ඇල

(5) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ ගොඩගම ගමේ පිහිටා තිබෙන කිරිබස්ප්පකුඹුර නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 192 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට සහ බස්නාහිරට ඇල

(6) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ ගොඩගම ගමේ පිහිටා තිබෙන පල්ලේ ගෙදරවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 36 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට කුඹුර සහ එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට ඇල, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස

(7) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ ගොඩගම ගමේ පිහිටා තිබෙන පහලබටුඅඹකුඹුර නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 125 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට ඇල, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට පල්ලේ ගෙදරවත්ත නමැති ඉඩම

(8) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ ගොඩගම ගමේ පිහිටා තිබෙන එහෙබපත් සලවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 288 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට ඇල

(9) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ ගොඩගම ගමේ පිහිටා තිබෙන ඉලන්ගන්දෙතිය නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 12 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට ඇම් බඩලිඩ ඇම් පිකිරි බස්බාගේ උරුමක්කාරයෝ අයිතිකම් කියන ඉඩම, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට එහෙබ පත් සලවත්ත නමැති ඉඩම, බස්නාහිරට ඇල

(10) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ කැන්දරගම ගමේ පිහිටා තිබෙන කොළඹගේ වත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 132 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට ඉලන්ගන්දෙතිය නමැති ඉඩම, නැගෙනහිරට ඇල, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

(11) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ කැන්දරගම ගමේ පිහිටා තිබෙන ඉලන්ගන් වත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 12 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට කොළඹගේ වත්ත නමැති ඉඩම, බස්නාහිරට ඇල

(12) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ කැන්දරගම ගමේ පිහිටා තිබෙන දෙමළගේ වත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 132 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට කුඹුර, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට ඇල

(13) කැගලේ දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිනියොඩ දෙකේරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් පල්ලේ මුල්ල වසමේ කැන්දරගම ගමේ පිහිටා තිබෙන උඩහලොදරවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 62 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට දෙමළගේ වත්ත නමැති ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය පේ 54 ඇල 74/ඇල් ඇම් 5543  
1956 මහේනොබර් 26 වැනි දින  
කොළඹ

අංකය කී බී 66

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**31 බී වගන්තිය යටතේ කරනු ලබන දත් විමස**

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කරන ඉඩම් ආණ්ඩුවට අයත් කර ගැනීම නිසා එකී ඉඩම් එකිනෙකට ගෙවනු ලබන පහත සඳහන් වන් දී මුදල් ගම්පහ දිස්ත්‍රික් උසාවියට ගෙවන ලද බවත් ඒ සඳහා අයිතිකම් කියන යම් අයකු හෝ අයවලුන් මේ නම් ඒ ලබාගත යුතු බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධන 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වන වගන්තියේ පරිදි කොළඹ රජයේ අතිරේක සහකාර දිසාපති ආන බී ඇම් සෙනෙවිරත්න වන මම මෙයින් දැනුම් දෙමි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න  
කොළඹ රජයේ අතිරේක සහකාර දිසාපති

1956 දෙසැම්බර් 14 වැනි දින  
කොළඹ

උපලෙඛනය

ඉඩම් ගල්පෙ පිහිටා තිබෙන ලියකගඟවත්ත, මුල් ප්ලාන් නො 1, 3, 607නේ 1, 2 සහ 3 වැනි කැබැලිවලින් 14/72 පංඟුවක්, වන් දී මුදල රුපියල් 431.02, නඩු නොමිඹරය 4/ඇල් ඒ

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බව 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජලානේ නො ඒ 3,758 ගම්—දඩයෙහිව (කොටස)

**කැබැල්ල 10**

ඉඩමේ නම පොතුගල් කැලේ, විස්තරය අභිපාරක කොටසක්, අවුරුදු 32 ක් වූ රබර් ගස් 4, අවුරුදු 20 ක් වූ රබර් ගසක්, අවුරුදු 5 ක් වූ රබර් ගස් 9, අවුරුදු 2 ක් වූ රබර් ගස් 3 ක්, අවුරුදු 10 ක් වූ පොල් ගස් 2, අවුරුදු 32 ක් වූ කොස් ගසක් සහ අවුරුදු 4 ක් වූ හල් මිලිල ගසක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇම් කරෝලිස් ප්‍රනාන්දු, ඇම් ජෝමිපි ප්‍රනාන්දු, ඇම් ගිරිගේපිස් ප්‍රනාන්දු, ඇම් නොබිය ප්‍රනාන්දු සහ ඇම් තෝගිස් ප්‍රනාන්දු සියළු දෙනාම දඩයෙහිව, ප්‍රමාණය අ 0 රු 0 ප 25 2

**කැබැල්ල 11**

ඉඩමේ නම මාරගහවත්ත, විස්තරය අභිපාරක කොටසක් සහ වගා නැති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇම් රොමානිස් ප්‍රනාන්දු, දඩයෙහිව, ප්‍රමාණය අ 0 රු 0, ප 3 9

**කැබැල්ල 12**

ඉඩමේ නම පොතුගල් කැලේ, විස්තරය වගා නැති ඉඩම, අයිතිකම් කියත්තා කෙ මර්තීනා ප්‍රනාන්දු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 4

**කැබැල්ල 13**

ඉඩමේ නම පොතුගල් කැලේ, විස්තරය අවුරුදු 40 ක් වූ පොල් ගසක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා කේ මර්තීනා ප්‍රනාන්දු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 5

**කැබැල්ල 14**

ඉඩමේ නම පොතුගල් කැලේ, විස්තරය අවුරුදු 42 ක් වූ පුවක ගසක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ආර් ජේ ජීවිස් ප්‍රනාන්දු, දඩයෙහිව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 4

**කැබැල්ල 15**

ඉඩමේ නම මාරගහවත්ත, විස්තරය අභිපාරක කොටසක්, අවුරුදු 3 ක් වූ රබර් ගස් 2, අවුරුදු 4 සිට 5 දක්වා වූ දෙබ් ගස් 5, අවුරුදු 4 සිට 12 දක්වා වූ කපු ගස් 3, අවුරුදු 6 ක් වූ හික් ගසක් අවුරුදු 10 සහ 15 ක් වූ කැටකැට ගස් 2, අවුරුදු 12 ක් වූ මුනමල් ගසක් සහ රුක් අත්තනා ගසක්, අවුරුදු 4 ක් වූ රබර් ගස් 3, අම් පැල 4, අවුරුදු 14 ක අම් ගසක්, අවුරුදු 5 ක කොස් ගසක්, අවුරුදු 22 කේ කොස් ගස් 6, අවුරුදු 3 කේ පොල් ගස් 2, අවුරුදු 6 පොල් ගස් 2, අවුරුදු 22 කේ පොල් ගස් 2, අවුරුදු 50 පොල් ගස් 4 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇම් කරෝලිස් ප්‍රනාන්දු, ඇම් ජෝමිපි ප්‍රනාන්දු, ඇම් ගිරිගේපිස් ප්‍රනාන්දු, ඇම් නොබිය ප්‍රනාන්දු, ඇම් තෝගිස් ප්‍රනාන්දු සියළු දෙනාම දඩයෙහිව, ප්‍රමාණය අ 0, රු 1, ප 3 8

**කැබැල්ල 16**

ඉඩමේ නම මාරගහවත්ත, විස්තරය අභිපාරක කොටසක්, අවුරුදු 5 ක අත්තනා ගසක්, අවුරුදු 4 ක කපු ගසක්, අවුරුදු 6 ක අම් ගසක් අවුරුදු 22 ක කොස් ගසක්, අවුරුදු 3 ක පොල් පැලයක් සහ අවුරුදු 12 සිට 22 දක්වා වූ පොල් ගස් 6 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇම් මලෝරිස් ප්‍රනාන්දු, දඩයෙහිව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 8

**කැබැල්ල 17**

ඉඩමේ නම කොලොම්බියාවත්ත, විස්තරය අභිපාරක කොටසක්, අවුරුදු 8 ක දෙබ් පැලයක්, අවුරුදු 3 ක දෙබ් පැලයක්, එක හල් මිලිල පැලයක්, අවුරුදු 7 කේ පුවක් පැල 3 ක්, අවුරුදු 12 පුවක් ගස් 2, අවුරුදු 15 පොල් ගස් 11 ක්, අවුරුදු 20 පොල් ගස් 11 සහ අවුරුදු 50 කේ පොල් ගස් 6 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇම් ජෝමිපි ප්‍රනාන්දු දඩයෙහිව ප්‍රමාණය අ 0, රු 0, ප 27 3

එකතුව අ. 0, රු 2, ප 35 5

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලු දෙනාම තම තමන්ගේ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අගමුහුරු 1957 පෙබරවාරි 28 වැනි දින පෙරවරු 9.30 ට කොළඹ කම්මරිස් දී මා සම්මුඛයේ යුතුයි

තවද 1957 පෙබරවාරි 20 වැනි දිනට මත්තෙන් එ ඉඩම් සම්බන්ධ යෙත් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවනාවෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වන දී මුදල සා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලිඛිත් දැනුම් දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,  
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තයාන,  
අංකය කිවිබි 54/එම්.ඇල්.එ/1212  
1956 දෙසැම්බර් 15 වැනි දින  
නවවේරිය කොළඹ

අංකය ඇල් එච් 559

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්, කළුතර කවුඳුන්දේ ආණ්ඩුවේ අභ්‍යන්තර විද්‍යාලයට ඉඩම් ගැනීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස 208 පරිච්ඡේදයේ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ "පස්වෙනි කාණ්ඩයේ" කර තිබෙන පංතාර්ථවල ප්‍රකාරයට කාණ්ඩය හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අර්ථ දැක්වී තිබේ ඒ ඉඩම එනම් —

මුල් සිතියමේ නො ඒ 2,523 ගම්—නාගොඩ, කළුතර දිස්ත්‍රික්කය

**කැබැල්ල 18**

ඉඩමේ නම කුඩවුල විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා කළුතර ඇතගම පදිංචි ඒ ඇස් මුණසිංහ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 13

**කැබැල්ල 17**

ඉඩමේ නම වනම්ගහඋඩමුල්ල, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා කොටසේ නේ පදිංචි වික්ටර් ඒ පෙරේරා, ප්‍රමාණය අ 3, රු 1, ප 32

**කැබැල්ල 21**

ඉඩමේ නම වනම්ගහඋඩමුල්ල, විස්තරය කුඹුර, අයිතිකම් කියත්තා කොළඹ, කොටසේ නේ පදිංචි වික්ටර් ඒ පෙරේරා, ප්‍රමාණය අ 1 රු 2, ප 3

එද්විත් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබේ තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සැමදෙනාම තමුන් ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අය 1957 පෙබරවාරි 12 වැනි උදේ 10 ට කළුතර කම්මරිස් දේ මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අත්තේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිති කමේ තොරතුරුත් කියා සිටින තට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි

ඒ ඇම් ඇස් පෙරේරා,  
කළුතර දිසාපති තැන

1956 දෙසැම්බර් 12 වැනි දින  
කම්මරිස්, කළුතර

මගේ අංකය ඇල එච්/බී 93

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ 9 ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බව 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
ගම් පුළුල් කීරීම පිණිස ලබාගන්නා ඉඩමේ මුල් ජලානේ අංක ඒ 4,020 පිහිටීම—කළුතර දිස්ත්‍රික්කයේ කෙහෙල්වත්ත නම් ගම්

**කැබැල්ල 1**

ඉඩමේ නම පරත්තවත්ත නොහොත් ප්‍රනාන්දුවත්ත සහ ඇටවල දෙකිය, විස්තරය අවුරුදු 60 ක් පමණ වයස ඇති කුරුදු, තැනින් තැන විසිරී ඇති අවුරුදු 30 ක් පමණ වයස ඇති පොල් ගස්ද, කුඹුරක්ද අවුරුදු 25 ක් පමණ ඇති රබර් ගස්ද ඇත තවද වත්තේ අවුරුදු 40 ක් පමණ ඇති පොල් ගස්ද, කොස් ගසක්ද, අම් ගසක්ද, අවුරුදු 20 ක් පමණ ඇති තෝක්ක ගස්ද, බෙලි ගස්ද, අවුරුදු 15 ක් පමණ ඇති වෙරළ ගස්ද, දෙහි ගස්ද, දෙබ් ගස්ද, කපු ගස්ද, උළු සෙවිලි කරන ලද බදුමෝන් සාදු පු ගෙයක්ද, ටකරුවලින් සහ පොල් අතු වලින් සෙවිලි කරන ලද බදුමෝන් සාදු පු ගෙයක්ද, ලීදක් සහ මාවතෙන් සහ පාරෝන් කොටසක්, අයිතිකම් කියත්තා ලෙසි වාලී මරියා ප්‍රනාන්දු ප්‍රිත්ස්ලන්ඩ් ඉඩම, මොරටුව, ප්‍රමාණය අ 20, රු 3, ප 25

**කැබැල්ල 2**

ඉඩමේ නම පාර, විස්තරය පාර, අයිතිකම් කියන්නේ ලෙසි වාලට් මරියා ප්‍රනාන්දු මහත්මිය, ප්‍රින්ස්ලන්ඩ් ඉඩම, මොරටුව සහ යු ඇම් ඩී මෙල් ලෝට්ටන් හෝල්, ජ්‍යෙෂ්ඨ රෝඩ්, කොළඹ 7, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 පෙබරවාරි 8 වැනි දින පෙරවරු 10 30ට පානදුරේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේ දී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 ජනවාරි 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලිකිත් දැනුම් දිය යුතුයි

ඊ ඇම් ඩී වික්‍රමසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1956 දෙසැම්බර් 14 වැනි දින  
කම්බේරිය කළුතර

අංකය ඇල් එම්/බී 92

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

(මේ පුලුල් කිරීම පිණිස ලබාගන්නා ඉඩම)

මුල් ප්ලාන් නො ඒ 4,020 ගම—කළුතර දිස්ත්‍රික්කයේ පිහිටි කෙහෙල්වත්ත නම් ගම

**කැබැල්ල 3**

ඉඩමේ නම දෙල්ගහ වත්ත, විස්තර පොල්වත්තේ අවුරුදු 5-40 දක්වා වයසැති පොල් ගස් 141ක් ද, අවුරුදු 30ක් වයසැති දෙල් ගසක් සහ කොහොඹ ගස් දෙකක් ද, අවුරුදු 20ක ගොරොක් ගස් 2ක් ද, අවුරුදු 5-20ක් වයසැති කජු ගස් 5ක් ද ඇත, අයිතිකම් කියන්නා ඇල් ඇස් ද බයස් මහත්මිය, 151, "වන්දාලය" සරික්කාමුල්ල මොරටුව, ප්‍රමාණය අ 2, රු 1, ප 18

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 පෙබරවාරි 8 වැනි දින පූර්වහාන 10ට පානදුරේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 ජනවාරි 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලිකිත් දැනුම් දිය යුතුයි

ඊ ඇම් ඩී වික්‍රමසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1956 දෙසැම්බර් 14 වැනි දින  
කම්බේරිය කළුතර

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම**

**31 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි**

මහනුවර දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිවන ආරුමුගම් පිල්ලෙයි තෙව්නාමුර්ති වන මා විසින් මෙයින් ප්‍රකාශ කරනු ලබන්නේ 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 31 වැනි වගන්තිය යටතේ රජය මගින් ලබාගත් මේ

පහත උප ලෙඛනයෙහි සඳහන් ඉඩමට රජයෙන් ගෙවිය යුතු වන්දි මුදල වන රු 7,000 ක් ඉඩමෙහි නියම අයිතිකරුවන් විසින් ලබා ගනු වස් මහනුවර දිස්ත්‍රික් උසාවියෙහි නැන්පත් කරන ලද බවය

ඒ ඩී මුර්ති,  
උප දිසාපති තැන

1956 දෙසැම්බර් 6 වැනි දින  
කම්බේරිය මහනුවර

**උපලෙඛනය**

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර කොට්ඨාශයට අයත් යටිනුවර මැදපලාන කෝරළේ දෙබන්වල ගමෙහි පිහිටි සිකුරා පොත්වත්ත, සිකුරාපොත්වෙල, සිකුරාපොත්වැව සහ කුරුමුවත්ත නමැති ප්‍රමාණයෙන් අ 2, රු 3, ප 36 6ක් වූ මූලික ප්ලාන් නො 1, 2, 3, 4, 5 සහ 6 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම් කොටස්

අංකය ඇල් ඩී 4851

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පලාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොසාගලේ උඩගම්පහ කෝරළේ පිලවල ගමෙහි පිහිටි හතමුනේවත්ත නමැති ප්‍රමාණයෙන් අක්කර 2, රු 0, පර්චස් 3 3ක වූ මූලික ප්ලාන් අංක 1 ඒ 2, 3, 4 හි ලොව අංක 1 යනුවෙන් විස්තර කරන ලද දනට ගුත්තා පාන පිලවල හතමුනේ වත්තේ පදිංචි ඇම් පී රාමනාදන් විසින් අයිතිවැසිකම් කියනු ලබන ඉඩම් කොටස

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජනවාරි 31 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 ජනවාරි 24 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලිකිත් දැනුම් දිය යුතුයි

තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවැසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම මල්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත වනු ලබන විභාගයේ දී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ ඩී මුර්ති,  
ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1956 දෙසැම්බර් 15 වැනි දින  
කම්බේරිය මහනුවර

අංකය ඇල් ඩී 4851

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩමේ නම හරන්ගලවත්ත (කොටසක්), පිහිටීම මධ්‍යම පලාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාශයේ තිස පත්තේ කෝරළේ හරන්ගල උඩගම්මැදද ගමේ, අයිතිකම් කියන්නේ සීමාසහිත රොසොසො (ලංකා) නේ සමාගම තැපැල් පෙට්ටියේ නො 258, කොළඹ 2, ප්‍රමාණය අ 0, රු 0, ප 27 4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජනවාරි 29 වැනි දින පෙරවරු 10 වෙනුවට නුවරඑළිය කම්බේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද 1957 ජනවාරි 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලක් දැනුම්දිය යුතුයි

ඒ රත්නම්,  
ආණ්ඩුවේ ඒජන්තතුමා

1956 දෙසැම්බර් 3 වැනි දින  
කම්බේරිය, නුවරඑළිය

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ නමවරය සඳහන් කරනාම අංකය ඇල් ඒ/සි 79

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, බෝගහඳුව අමුණ තැනීමේ යෝජනා ක්‍රමය සඳහා, අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරනලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1955 ඔක්තෝබර් 27 වැනි දින නො ජේ/ඒ ඇල්/ඇල් 347 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1955 දෙසැම්බර් 16 වැනි දින නො 10,870 දරණ රජයේ ගැසට් පත්‍රයෙහි පළකරන ලද පරිදි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්ම ඒ 1,626 පිහිටීම—කඩවත සතර ආදියමපාලක නිරධාරී නොවිශායගේ උළුවිටිකෝ සහ මීනාවල ගම්මුලාදැනි වසමේ උළුවිටිකෝ සහ මීනාවල ගම්

කැබැල්ල 10

ඉඩමේ නම සිත්තමරික කන වෙල, විස්තරය කුඹුර, ප්‍රමාණය අ 0, රු 2 ප 235

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජනවාරි 29 වැනි දින පෙරවරු 9 30ට ගාම කම්බේරියේ ඉඩම් අංශයේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද 1957 ජනවාරි 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලක් මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

අයිතිවාසිකම් සඳහා කිරීමට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන මේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

අංක ඒ 1,626 දරණ මූලික සැලැස්මේ පිටපතක් කඩවත සතර කරවන ප්‍රාදේශීය ආදියම නිරධාරී නැතහොත් කායාරියේ බැලීම සඳහා තැන්පත් කර ඇත

තවද 1956 ඔක්තෝබර් 5 වැනි දින කැබැලි අංක 10 සම්බන්ධව අංක 40,978 දරණ රජයේ ගැසට් පත්‍රයේ පළ කරනලද දන්වීම අවලංගු කළ බව මෙයින් කරුණාවෙන් සැලකුව මැනවි

ඇන් පී විජයරත්න  
රජයට ඉඩම් ලබාගැනීමේ නිරධාරීවරු,  
ගාම දිස්ත්‍රික්කය

1956 දෙසැම්බර් 12 වැනි දින  
කම්බේරිය, ගාල්ල

අංකය ඇල් ඒ 2959/ජේ 54 ට 425

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මෙම ඉඩම් කට්ටි 1956 සැප්තැම්බර් 20 වැනි දින දරණ පී පී ඒ 1,245 ඊ පී දරණ ඒලානේ පෙන්වා තිබෙන පරිදි නැගෙනහිර පළාතේ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ තම්පලගම පත්තුවේ මුල් ලිපොතාන මෙය නමින්ද හඳුන්වන අයිසනාතිබල් යා ගමේ පිහිටා තිබේ

කැබැල්ල 1

ඉඩමේ නම මුල් ලිපොතානකාඩු විස්තරය පාරකින් සහ ඇලකින් යුත් අවුරුදු 40 පමණ වන කුඹුර, අයිතිකම් කියත්තා ඊ එස් විස්වතානගුරුකල් උඩුවිල, සාපනය, ප්‍රමාණය අ 0 රු 0, ප 25

කැබැල්ල 2

ඉඩමේ නම මුල් ලිපොතානකාඩු, විස්තරය පාරකින් සහ ඇලකින් යුත් අවුරුදු 40 පමණ වන කුඹුර, අයිතිකම් කියත්තා එස් කේ රාමලිංගම් මහත්මයා, උතුරු අල්වායි, අල්වායි, ප්‍රමාණය අ 0, රු 3 ප 1

කැබැල්ල 3

ඉඩමේ නම මුල් ලිපොතානකාඩු, විස්තරය පාරකින් සහ ඇලකින් යුත් අවුරුදු 40 පමණ වන කුඹුර, අයිතිකම් කියත්තා එස් කේ රාමලිංගම් මහත්මයා, උතුරු අල්වායි, අල්වායි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 15

කැබැල්ල 4

ඉඩමේ නම මුල් ලිපොතානකාඩු, විස්තරය පාරකින් සහ ඇලකින් යුත් අවුරුදු 40 පමණ වන කුඹුර, අයිතිකම් කියත්තා ඊ එස් බණ්ඩාර මහත්මයා බණ්ඩාර ගොඩනැගිල්ල උතුරු වෙරළ පාර, ත්‍රිකුණාමලය ප්‍රමාණය අ 3, රු 3, ප 16

කැබැල්ල 5

ඉඩමේ නම මුල් ලිපොතානකාඩු, විස්තරය පාරකින් සහ ඇලකින් යුත් අවුරුදු 40 පමණ වන කුඹුර, අයිතිකම් කියත්තා එස් කේ රාමලිංගම් මහත්මයා, උතුරු අල්වායි, අල්වායි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 පෙරවරු 6 වැනි දින පෙරවරු 9ට ත්‍රිකුණාමලයේ කම්බේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද 1957 ජනවාරි 25 වැනි දිනට මත්තෙන් මෙම ඉඩම් සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලක් මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

ඇනටර් ආර් මැන් හෙයිමර්  
ආණ්ඩුවේ ඒජන්ත තුමා

1956 දෙසැම්බර් 12 වැනි දින  
කම්බේරිය, ත්‍රිකුණාමලය

අංකය ඒල ඒ 2941/ජේ 54/ඒ 149

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමට විස්තර —  
 මෙම ඉඩම කවර් 1956 නොවැම්බර් 12 වැනි දින ප්‍රී. පී. ඒ 1,264 දරණ ජ්‍යෙෂ්ඨ ජ්‍යෙෂ්ඨ පොත් වා නිබන්ධන පරිදි නැගෙනහිර පළාතේ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ කඩවුකුලම් පත්තුවේ කුච්චවෙලි (දෙමළ) ගමේ පිහිටා තිබේ

**කැබැල්ල 2**  
 ඉඩමේ නම නවුකුච්චවෙලි, විස්තරය ජල මාර්ගයකින් කොටසක් සහිත කුඹුරු ඉඩම, අයිතිකම් කියත්තා කනගසබේ ගුණසේනරාම, කුච්චවෙලි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 23

**කැබැල්ල 3**  
 ඉඩමේ නම නවුකුච්චවෙලි, විස්තරය ජල මාර්ගයකින් කොටසක් සහිත කුඹුරු ඉඩම, අයිතිකම් කියත්තා නමසිව්වයන් දෙවදසන් කුච්චවෙලි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32.2

**කැබැල්ල 4**  
 ඉඩමේ නම නවුකුච්චවෙලි, විස්තරය ජල මාර්ගයකින් කොටසක් සහිත කුඹුරු ඉඩම, අයිතිකම් කියත්තෝ කන්දසිය නවරත්නම් කන්දසිය සුන්දරම්, කන්දසිය වල්ලිනායකී හා සිවුසුන්තියම් ආනන්දම් කුච්චවෙලි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 29.1

**කැබැල්ල 5**  
 ඉඩමේ නම නවුකුච්චවෙලි, විස්තරය ජල මාර්ගයකින් කොටසක් සහිත කුඹුරු ඉඩම, අයිතිකම් කියත්තෝ රජය, කුච්චවෙලියේ කදිරවෙලිපිල්ලේ තම්බසිංගොන් බදු උරුමය ලබාගැනීම, ප්‍රමාණය —

**කැබැල්ල 6**  
 ඉඩමේ නම නවුකුච්චවෙලි, විස්තරය ජල මාර්ගයකින් කොටසක් සහිත කුඹුරු ඉඩම, අයිතිකම් කියත්තා කරුවල්ලිනම් කදිරවෙලි, කුච්චවෙලි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 01

**කැබැල්ල 7**  
 ඉඩමේ නම නවුකුච්චවෙලි, විස්තරය ජල මාර්ගයකින් කොටසක් සහිත කුඹුරු ඉඩම, අයිතිකම් කියත්තා අයිගදෙරෙයි වෙලිපිල්ලේ, කුච්චවෙලි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 20.5

**කැබැල්ල 8**  
 ඉඩමේ නම නවුකුච්චවෙලි, විස්තරය ජල මාර්ගයකින් කොටසක් සහිත කුඹුරු ඉඩම, අයිතිකම් කියත්තෝ එස් කසි පිල්ලේ, “අන්පුස්වත්”, අරුලි උතුර, වඩවුකොබේ හා සි අරු මුගම්, ශ්‍රීන් මාවත, ත්‍රිකුණාමලය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 4.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 පෙබරවාරි 6 වැනි දින පෙරවරු 10ට ත්‍රිකුණාමලයේ කවිවෙරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 ජනවාරි 25 වැනි දිනට කලින් මෙම ඉඩම සම්බන්ධයෙන් තමන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා එම මුදල ගණන් බැඳු සැටින් ඉඩමෙන් ලබා ගන්නා ආදායම පිළිබඳ විස්තරත් පිටපත් දෙකක් සහිත වූ ලිපියකින් මා වෙත දැනුම්දිය යුතුයි

ඇන්ටන් ආර් මැක් ගෙයිෂර්,  
 ආණ්ඩුමේ ඒ ජන්තනාන

1956 දෙසැම්බර් 12 වැනි දින  
 කවිවෙරිය ත්‍රිකුණාමලය

අංකය ඇල් ඒ 3383/පේ/ඇල් ඒ/2662

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමසි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
 මුල් ජ්‍යෙෂ්ඨ පොත් වා නිබන්ධන පරිදි 1,377 ගම—කැකුලාච්චිය

**කැබැල්ල 1**  
 ඉඩමේ නම නාන්තන්ඩිය ඇස්වෙම්, විස්තරය අවුරුදු 40 වයස ඇති පොල්වත්ත අයිතිකම් කියත්තා සී ජේ ආර් ද සිල්වා “මෝර්ට්මුර්”, 5 වැනි පටු මාවත, කොල්ලුපිටිය ප්‍රමාණය අ 0, රු 3, ප 39.3

එකතුව අ 0, රු 3, ප 39.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජනවාරි 28 වැනි දින අපරහාන 230ට නාන්තන්ඩිය ආදායමපාලක නිලධාරී තුමාගේ කන්ටන්රුච්චේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1957 ජනවාරි 21 වැනි දිනට මන්ගොන එ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල් හා එ මුදල ගණන් බැඳු සැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

සී ජේ ඇල් ඩී ලියාගො  
 ආණ්ඩුමේ උප ඒ ජන්තනාන

1956 දෙසැම්බර් 12 වැනි දින  
 කවිවෙරිය, පුත්තලම

අංකය ඇල් අං 1428

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමසි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම/බුක් නි විශේෂය ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ හෝ බුක් නි විශේෂයේ විස්තර —

**කැබැල්ල 1**  
 ඉඩමේ නම පුරාණවෙල, විස්තරය කුඹුරු, අයිතිකම් කියත්තා උක්කුරුලයේ ලීලාවතී, අළුත් හම්මිල්ලාව, තිත්තගේනාව, ප්‍රමාණය අ 0, රු 0 ප 20

**කැබැල්ල 2**  
 ඉඩමේ නම පුරාණවෙල, පී ජ්‍යෙෂ්ඨ ඒ 141, බෝගහවැව, විස්තරය කුඹුරු, පාර සහ ලීදක්, අයිතිකම් කියත්තෝ පී දවින් අප්පුසාම්, බෝගහවැව තිත්තගේනාව සහ උක්කුරුලයේ ලීලාවතී, අළුත් හම්මිල්ලාව, ප්‍රමාණය අ 0 රු 0, ප 39.8

**කැබැල්ල 3**  
 ඉඩමේ නම මසිලගහ ඉඩම, විස්තරය අළුත් සුද්දු ඉඩමක්වූ මෙහි මැටි වර්විඩු ගෙයක් සහ පාරක්ද වෙති, අයිතිකම් කියත්තෝ ඇම් සිලවුරුල සහ කේ ජී නයිදුරුල, අළුත් හම්මිල්ලාව තිත්තගේනාව, ආරුච්චි කරන අය පී දවින් අප්පුසාම්, බෝගහවැව, තිත්තගේනාව, ප්‍රමාණය අ 0, රු 0 ප 23.4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 පෙබරවාරි 2 වැනි දින පෙරවරු 10ට කැබිනියෙල්ලාවේ ආණ්ඩුමේ බෙහෙත ශාලාවේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1957 ජනවාරි 25 වැනි දිනට මන්ගොන ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම හෝ බුක් නි විශේෂය ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා එ මුදල ගණන් බැඳු සැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ඇන් පී ජේතනාදන,  
 උප දිසාපතිනාන

1956 දෙසැම්බර් 14 වැනි දින  
 කවිවෙරිය, අනුරාධපුර



අංකය ඇල් ආර් 1448

1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම/බුක් නි විශේෂය ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ හෝ බුක් නි විශේෂයේ විස්තර —

ඒ ලැනෝ නො වි පී 1—211 ගම්—සෝලංචාව

කැබැල්ල 7

ඉඩමේ නම රක්ෂාලාචනාලේ විස්තරය කුඹුර, අයිතිකම් කියන්නෝ ආර්ථිකයා නයිදෙයේ කව්වා සහ වි කිරිනයිදෙ, දෙදෙනාම තලාවේ, මහබෝලංකඩවලය, ප්‍රමාණය අ 1, රු 1, ප 43

ඉහත සඳහන් ඉඩමට/බුක් නි විශේෂයට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 පෙබරවාරි 1 වැනි දින පෙරවරු 10ට තලාවේ ගම්සහ උසාවියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 ජනවාරි 24 වැනි දිනට මත්තෝ ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම හෝ බුක් නි විශේෂය ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි

ඇන් පී ජෙසාදාන්, උප දිසාපතිතුමා

1956 දෙසැම්බර් 14 වැනි දින කවචේරිය අනුරාධපුර

යකුපිටියේ ප්‍රේදිරික් සිසුන් සේද, විරුද්ධව අයිතිවාසිකම් කියන බෝලංගොඩ බණ්ඩාරගම මහාලයේ මිලි නෝනා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 323

කැබැල්ල 3

ඉඩමේ නම දම්න්නගහවත්ත, විස්තරය පුවක් වගාව ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ මහබෝලංගොඩ අළුබෝමුල්ලේ පදිංචි මහමැස්වියගේ දේන ඇල්පිනෝනා හා යකුපිටියගේ ප්‍රේදිරික් සිසුන් සේද විරුද්ධව අයිතිවාසිකම් කියන බෝලංගොඩ බණ්ඩාරගම මහාලයේ මිලිනෝනා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

කැබැල්ල 4

ඉඩමේ නම දම්න්නගහවත්ත, විස්තරය පොල් වගාව ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ මහබෝලංගොඩ අළුබෝමුල්ලේ පදිංචි මහමැස්වියගේ දේන ඇල්පිනෝනා හා යකුපිටියගේ ප්‍රේදිරික් සිසුන් සේද විරුද්ධව අයිතිවාසිකම් කියන බෝලංගොඩ බණ්ඩාරගම මහාලයේ මිලිනෝනා, ප්‍රමාණය අ 0 රු 0, ප 3

එකතුව අ. 1, රු 0, ප 231

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 පෙබරවාරි 19 වැනි දින පෙරවරු 10ට හොරණ ආදායම් පාලක නිලධාරී කාර්යාලයේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද 1957 පෙබරවාරි 4 වැනි දිනට මත්තෝ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් මා ක්කක් සහිත වූ ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි

ඊ. ඇම් ඩී වික්‍රමසිංහ, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1956 දෙසැම්බර් 15 වැනි දින කවචේරිය, කළුතර

ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම

අංකය ඇල් එච්/ඒ 562

1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954<sup>වන</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වන</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ඒ ලැනෝ අංක 2707 පිහිටි—බණ්ඩාර පලාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළයේ අදිකාරි පත්තුවේ බෝලංගොඩ

කැබැල්ල 1

ඉඩමේ නම දම්න්නගහවත්ත හා මදවියගහවත්ත, විස්තරය අවුරුදු 25ක් වයස ඇති රබර්ද, පොල්, දෙල්, අම් හා ජම්බු ගස් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ මහබෝලංගොඩ අළුබෝමුල්ලේ මහමැස්වියගේ දේන ඇල්පිනෝනා හා යකුපිටියගේ ප්‍රේදිරික් සිසුන් සේද, ප්‍රමාණය අ 0 රු 3 ප 259

කැබැල්ල 2

ඉඩමේ නම දම්න්නගහවත්ත හා මදවියගහවත්ත, විස්තරය අවුරුදු 25ක් වයස ඇති රබර්ද, පොල්, දෙල්, හා බදුමෙන් තහනන ලද ශ්‍රීදක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ මහබෝලංගොඩ අළුබෝමුල්ලේ පදිංචි මහ මැස්වියගේ දේන ඇල්පිනෝනා හා

E 2

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

ඇල් කේ 139

1948 රජයේ ඉඩම් රෙගුලාසි පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරණ නිවේදනයයි

බදුල්ල දිස්ත්‍රික්කයේ උඩුකිත්ද කොට්ඨාසයේ දෙහිවිනිපලාන කෝරළේ ඉඩමෙහි පිහිටි රු.ඩී 1, පර්චස් 27ක් බිම් තරට ඇති, 17 වැනි අවසන් ගම් පිඹුරේ 101 වැනි කැබැල්ල බණ්ඩාරවෙල පව්වියගෙදර ඉඩමෙහි වෙපස්සවෙල ගෙදර පදිංචි ඇර් ඇම් සිරිවඩින මහතා බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2 ඉල්ලුම් කරන ලද ඉඩම 17 වැනි අවසන් ගම් පිඹුරේ '16 ටී 29' වැනි කැබැල්ලෙහි කොටසක් හෝ නිඹුනි නැවත මිණීමේදී 101, 102 වැනි කැබැල්ලෙහි වෙන් කරුණු මේ කැබැල්ල අයදුම් කරුගේ පියා වන ආර් ඇම්. ප්‍රංචිරාල මහතා විසින් පත්සලක් සෑදීම සඳහා බදුගන්නා ලදී ප්‍රභාට පැවරුණු බද්ද ඔහු විසින් රජයට පවරන ලදී 101 වැනි කැබැල්ල කඩපෙළකින් සහ සදකාලික වැවිලි වලින් යුක්තය 102 වැනි කැබැල්ලෙහි පත්සල පිහිටා තිබේ 101 වැනි කැබැල්ල වැඩි දියුණු කිරීම සම්බන්ධයෙන් රජයේ සම්මත කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට බදු දීමට අදහස තිබේ

- (අ) කාලය අවුරුදු 78,
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 20 10 සැම අවුරුදු 30 කට වරක් සංශෝධනය කරනු ලැබේ,
- (ඇ) බදුකරු ඉඩම සහ ගොඩනැගිලි පිළිබඳව සැම අයබදු ආදිය ගෙවිය යුතුය,
- (ඈ) දිසාපති තුමාගේ ලියවිලි ලක අනුමැතියක් තැනීම බදුකරු ඉඩමෙහි වෙත ගොඩනැගිලි ඉදි නොකළ යුතුයි

(ඊ) ඉඩම් කොමසාරිස් වරයාගේ අනුබලයක් නොමැතිව බදුකරු බද්දෙහි සිය අයිතිවාසිකම් බදුදීම, විකිණීම, පිනට දීම හෝ උගස් කිරීම හෝ නොකළ යුතුයි

(උ) බද්ද පිළිබඳ කාලය හෝ මුල් තීරණය අවසානයේදී බදුකරු ගොඩනැගිලි සහිත ඉඩම දිසාපති තුමාට හෝ පත්කරන ලද ඔහුගේ නියෝජිතයාට හෝ පැවරිය යුතුය, ගොඩනැගිලි අවන් වැඩියා කිරීමේ ආදියෙන් පවත්වා ගෙන යා යුතුයි,

(ඵ) මොනායම් කාරණයක් නිසාවත් ගොඩනැගිලි සම්බන්ධව කිසිම අලාභයක් රජයට සිත් නොගෙවනු ලැබේ

මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා ඉදිරිපත් නොකළොත් ඉඩම බදු දෙනු ලැබේ

බඩලිච්චි බඩලිච්චි පේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1956 දෙසැම්බර් 21 වැනි දින කොළඹ

**මැණික් ගැටීමේ අයිතිය වෙන්දේසියේ විකිණීමයි**

රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා විසින් පහත දක්වෙන උප ලෙඩනයේ විස්තර කර තිබෙන රජයේ ඉඩම්වල මැණික් ගැටීමේ අයිතිය අවුරුද්දකට බදු දීම පිණිස ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණනු ලබන බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 1957 ජනවාරි 9 වැනි දින පෙරවරු 10.30ට රත්නපුර කම්මේරියේදී වෙන්දේසිය ආරම්භ කරනු ලැබේ අවශ්‍ය වුවහොත් පසු දිනවලදීද වෙන්දේසිය පවත්වා ගත යනු ලැබේ

3 වෙන්දේසියේදී ඉල්ලුම් කිරීමට අදහස් කරන අය විසින්, නම ඉල්ලීම පිළිගනු ලැබුවහොත්, තමා විසින් ඉල්ලුම් කරන ලද මුදල් සම්පූර්ණයෙන්ම ඒ අවස්ථාවේදී සවස 3ට පෙර, ගෙවීමට සූදනම්ව පැමිණිය යුතුයි

4 වෙන්දේසිය පවත්වනු ලබන දිනයෙහිම ඉහළම මිලට ඉඩම ලබාගත් අය විසින් එදින සවස 3ට ප්‍රථම මුල් මුදල ගෙවිය යුතු වන අතර අතිරේක වශයෙන් තැන්පත් මුදල් වශයෙන් රුපියල් 110 ක් බැඳිය යුතුයි එම මුදල් සඳහා කුමන්ත්‍රණයක් ලබාගෙන බදු ඔප්පුවකට ඇතුළත් විය යුතුයි මැණික් ගැටීමේදී කැණිය යුතු වළවල් ආදිය ගොඩකිරීම සඳහාත් බදු ඔප්පුවේ කොන්දේසි හරියාකාර පිළිපැදීම සඳහාත් රුපියල් 100යේ මුදල ඇප වශයෙන් තබාගනු ලැබේ

5 ඉඩම ලබා ගත් අයට ඉඩමේ බ්‍රන්තිය දිනයක් දක්වා එදිනට භාරදෙනු ලැබේ

6 බදුගත් කාල සීමාව තුළදී ඉඩමේ පිහිටි ගස් කොළත් ආදිය කපා උදුරා හෝ වෙනත් අලාභයක් සිදු කළහොත් ඒ සඳහා වන්දි මුදල් ගෙවීමට ගැනුම්කරුට සිදු වේ

7 ගැනුම්කරු විසින් මැණික් ගැටීමේ වැට කටයුතු ආරම්භ කරන දිනය ආණ්ඩුවේ බනිජ් උව්‍යයන් පිළිබඳ නිලධාරීතුමාට දැනුම් දිය යුතුය උවමනා අවස්ථාවකදී එම නිලධාරීතුමාට මැණික් ගැටීමේ වැඩ පරීක්ෂකර බැලීම පිණිස ඉඩ දිය යුතුයි

8 ඉඩම විකුණනු ලැබූ පසු, එය රජයේ උවමනාවන්ට අවශ්‍යවී තිබීම හෝ වැරදීමකින් හෝ නැතහොත් වෙන් ගම් කරුණක් නිසා හෝ විකුණන ලද බව වැටහෙනාක් දිසාපතිතුමා විසින් බදු ඔප්පුව අවලංගු කරනු ලැබේ එසේ කිරීමේදී ගැනුම්කරුට මුදල් ආපසු ගෙවනු ලැබේ වෙනත් අලාභයක් හෝ ආධාර වශයෙන් හෝ ගම් කිසි මුදලක් ගෙවනු නොලැබේ

9 ඉඩම්වල මැණික් ඇති බවට වග කියනු නොලැබේ

10 මේ පිළිබඳ වැඩි විස්තර රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමාගෙන් ලබාගත් හැක

**ඉඩම්වල විස්තරය**

(1) නවදුන් කෝරළේ බොපිටි ගමෙහි ඇෆ්ප් වි පී 197 දරණ ලොට් 248 දරණ එල්ලාචල පොරකැටිකැලේ අ 1, රු 3, ප 9ක් පමණකු ඉඩමෙන් කොටසක්, එහි මායිම් —

උතුරට ගුරුදෙල, නැගෙනහිරට ලොට් 213, දකුණට ලොට් 211පී, බස්නාහිරට ගුරුදෙල

සැලකිය යුතුයි—ගුරුදෙල සඳහා අඩි 15ක් ඉතිරි කරනවත් සමගම ඒ දෙසට දෙන්න ආදිය නොකැපිය යුතුයි

(2) කුරුමිටි කෝරළේ ඇදිරියන්වල ඇෆ්ප් වි පී 354 දරණ ප්ලාන් ලොට් 49 කොටසක් වන අටවත් දෙලෙන් දිගින් දම්වැල් 18ක් පමණ වූ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ඇලේ දකුණු ඉවුර, නැගෙනහිරට ගස්බොඩ ගම් මායිමේ තිබෙන එම දෙලේ ඉතිරි කොටස, දකුණට එම දෙලේ වම් ඉවුර, බස්නාහිරට ලොට් 66 නිරිත දිග කොන ලඟ එම ඇලේ ඉතිරි කොටස

(3) කුරුමිටි කෝරළේ පුස්සැල්ලේ ඇෆ්ප් වි පී 358 දරණ ප්ලාන් ලොට් 49 කොටසක් ලෙස සඳහන් මහඇලේ දිගින් දම්වැල් 12ක් පමණ වූ කොටස, එහි මායිම් —

උතුරට ලොට් 214 දකුණු මායිම, නැගෙනහිරට එම ඇලේ වම් ඉවුර, දකුණට එම ඇලේ ඉතිරි කොටස, බස්නාහිරට එම ඇලේ දකුණු කොටස

(4) කුරුමිටි කෝරළේ එක්නැලිගොඩ ඇෆ්ප් වි පී 330 දරණ ප්ලාන් ලොට් 63 කොටසක් ලෙස සඳහන් කදිරන්දෙලින් දිගින් දම්වැල් 12ක් පමණවූ කොටස, එහි මායිම් (1 වෙනි කොටස) —

උතුරට ලොට් 40 නිරිත දිග කොනේ කදිරන්දෙලේ වංගුව, නැගෙනහිරට එම ඇලේ වම් ඉවුර, දකුණට ඇලේ ඉතිරි කොටස සුඛගලට යන අඩි පාහේ උතුරු දෙසින් දම්වැල් පුරුක් 50ක් පමණ ඇතිත්, බස්නාහිරට එම ඇලේ දකුණු ඉවුර

(5) කුරුමිටි කෝරළේ මල්වල ඇෆ්ප් වි පී 344 දරණ ප්ලාන් ලොට් 65හේ කොටසක් ලෙස සඳහන් දෙනවක් ගඟෙන් දිගින් දම්වැල් 28ක් පමණවූ කොටසක්, එහි මායිම් (2වෙනි කොටස) —

උතුරට එම ඇලේ දකුණු ඉවුර, නැගෙනහිරට ඇල සහ කැනි ගානදෙල සම්බන්ධවෙන ස්ථානය, දකුණට එම ඇලේ වම් ඉවුර, බස්නාහිරට එම ඇලේ ඉතිරි කොටස

(6) කුකුල් කෝරළේ අගගම ඇෆ්ප් වි පී 42 දරණ ප්ලාන් ලොට් 54 කොටසක් ලෙස සඳහන් සීන් ගඟේ දිගින් දම්වැල් 5ක් පමණවූ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ඇල සහ රන්දෙල සම්බන්ධවෙන ස්ථානය, නැගෙනහිරට එම ඇලේ වම් ඉවුර, දකුණට එම ඇලේ ඉතිරි කොටස, බස්නාහිරට එම ඇලේ දකුණු ඉවුර

(7) කුරුමිටි කෝරළේ කරදන ඇෆ්ප් වි පී 219 දරණ ප්ලාන් ලොට් 454 දරණ එරවත්මය ඇල දිගින් දම්වැල් 8ක් පමණවූ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ඇලේ දකුණු ඉවුර, නැගෙනහිරට එම ඇලේ ඉතිරි කොටස, දකුණට එම ඇලේ වම් ඉවුර, බස්නාහිරට ලොට් 463හේ බස්නාහිර කොනේ සිට එම ඇලේ ම ඉතිරි කොටස

(8) නවදුන් කෝරළේ කිරිබත්ගල ඇෆ්ප් වි පී 26 දරණ ප්ලාන් ලොට් 123 දරණ මහකුඹුරදෙල ගෙවත් හනකුඹුරේ දෙල දිගින් දම්වැල් 2ක් පමණවූ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ඇලේ දකුණු ඉවුර, නැගෙනහිරට එම ඇලේ ඉතිරි කොටස, දකුණට එම ඇලේ වම් ඉවුර, බස්නාහිරට ඉමාදෙල වැටෙන ස්ථානය සහ එම ඇල

(9) නවදුන් කෝරළේ ගේනකුඹුර ඇෆ්ප් වි පී 13 දරණ ප්ලාන් ලොට් 16 දරණ දෙනවක ගඟේ, අගින් දම්වැල් 2ක් පමණ වූ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ඇලේ දකුණු ඉවුර, නැගෙනහිරට එම ඇලේ ඉතිරි කොටස, දකුණට එම ඇලේ වම් ඉවුර, බස්නාහිරට හමරගල ඇල වැටෙන ස්ථානය ලොට් 27 සහ එම ඇල

(10) කුරුමිටි කෝරළේ දුරෙක්කන්ද ඇෆ්ප් වි පී පී 352 දරණ ජලානේ ලොව 41 දරණ මුද්‍රානැන්දෙල ඇල දිගින් දම්වැල් 40ක් පමණ වූ කොටසක්, එහි මායිම් —

උතුරට එම ඇලේ වම් ඉවුර, නැගෙනහිරට ඉලුක්තැන්දේල වැටෙන ස්ථානය සහ එම ඇල, දකුණට එම ඇලේ දකුණු ඉවුර, බස්නාහිරට එම ඇලේ ඉතිරි කොටස

(11) කුරුමිටි කෝරළේ එල්ල වල ඉහලම ඇෆ්ප් වි පී 252 දරණ ජලානේ ලොව 49වී දරණ මැතික්දෙලගවහේන්යාය, රුඩ් 2ක පමණ කොටසක්, එහි මායිම් —

උතුරට ලොව 49, නැගෙනහිරට ලොව 49, දකුණට ලොව 49වී, බස්නාහිරට ලොව 49වී

(12) නවදුන්න කෝරළේ හෙට්ටිකන්ද ඇෆ්ප් වි පී 432 දරණ ජලානේ ලොව 8 දරණ කැකුනගහදෙල දිගින්, දම්වැල් 10ක් පමණ වූ කොටසක්, එහි මායිම් —

උතුරට නාගහදෙල (ලොව 7) වැටෙන ස්ථානය සහ එම ඇල, නැගෙනහිරට එම ඇලේ දකුණු ඉවුර, දකුණට ගංඉමේදෙල (ලොව 49) වැටෙන ස්ථානය සහ එම ඇල, බස්නාහිරට එම ඇලේ වම් ඉවුර

(13) පහත සඳහන් මායිම් වලින් බෙදා පෙන්වනු ලබන නවදුම් කෝරළේ නිව්තිගල පිහිටි භන්ගමු ඇලේ දිගින් දම්වැල් 12ක් පමණ වූ කොටස, එහි මායිම් —

උතුරට මෙම ඇලේ දකුණු ඉවුර, නැගෙනහිරට පිගල්දෙල හංගමු ඇල හා යා කරන ස්ථානය, දකුණට මෙම ඇලේ වම් ඉවුර, බස්නාහිරට හංගමු ඇල හා ගල්අඹුණ්දෙල යා කරන ස්ථානය

(14) අටකලන් කෝරළේ ඇෆ්ප් වි පී 222 දරණ ජලානේ ගබ්බෙල නමැති ගමේ ලොව නො 155 දරණ කොහොඹකන්ද නමැති දෙලේ දිගින් දම්වැල් 11ක් පමණවූ කොටසක්, එහි මායිම් —

උතුරට කොහොඹකන්ද දෙලේ වම් ඉවුර, නැගෙනහිරට එම දෙලේ මැද පිහිටි ගල දකුණට එම දෙලේ දකුණු ඉවුර බස්නාහිරට එම දෙලේ මැද පිහිටි ගල

(15) අටකලන් කෝරළේ ඇෆ්ප් වි පී 19 දරණ ජලානේ මබලගම පිහිටි හංගොමු ගඟේ දිගින් දම්වැල් 16ක් පමණ වූ කොටසක්, එහි මායිම් —

උතුරට හංගොමු ගඟේ දකුණු ඉවුර, නැගෙනහිරට එම ගඟේ ඉතිරි කොටස, දකුණට එම ගඟේ වම් ඉවුර, බස්නාහිරට එම ගඟට පිටදෙතිගදෙල සම්බන්ධවන ස්ථානය

(16) අටකලන් කෝරළේ ඇෆ්ප් වි පී 19 දරණ ජලානේ මබලගම නමැති ගමේ පිහිටි හංගොමු ගඟේ දිගින් දම්වැල් 5ක් පමණ වූ කොටසක්, එහි මායිම් —

උතුරට මේ දෙලේ ඉතිරි කොටස, නැගෙනහිරට මේ දෙලේ දකුණු ඉවුර, දකුණට මේ දෙල සහ හිඟරකන්ද දෙල යා කරන ස්ථානය, බස්නාහිරට මේ දෙලේ වම් ඉවුර

(17) අටකලන් කෝරළේ ඇෆ්ප් වි පී 5 දරණ ජලානේ කොරහිත් ඇල්ල නමැති ගමේ පිහිටි මේරියන් දෙලේ දිගින් දම්වැල් 12ක් පමණ වූ කොටසක්, එහි මායිම් —

උතුරට මේරියන් දෙලේ දකුණු ඉවුර, නැගෙනහිරට එම දෙලේ ඉතුරු කොටස, දකුණට එම දෙලේ වම් ඉවුර, බස්නාහිරට එම දෙලේ ඉතිරි කොටස සහ පැලමේ සිට දම්වැල් 2ක් නැගෙනහිරට

(18) නවදුන්න කෝරළේ ඇෆ්ප් වි පී 39 දරණ ජලානේ කරවිට නමැති ගමේ ලොව නො 329 දරණ, 61 වැනි ඉබම් කැබැල්ලේ රුඩ් 3ක් පමණ වූ කොටසක්, එහි මායිම් —

උතුරට දම්වැලක පමණ රෙසවේසමක්, නැගෙනහිරට දම්වැලක පමණ රෙසවේසමක්, දකුණට දම්වැලක පමණ රෙසවේසමක්, බස්නාහිරට දම්වැලක පමණ රෙසවේසමක්

දැනගත යුතුයි—මහදෙලේ ඉවුරේ සිට දම්වැලක ප්‍රමාණයක් පිසවෙසමට වෙන්කළ යුතුයි

(19) නවදුන්න කෝරළේ කරවිට නමැති ගමේ පිහිටි කරවිට ගඟේ දිගින් දම්වැල් 8ක් පමණ වූ කොටසක් (ජේදය ඒ-බී), එහි මායිම් —

උතුරට කැබැල්ලපිටිය කැටකඩේ, නැගෙනහිරට එම ගඟේ දකුණු ඉවුර, දකුණට එම ගඟේ ඉතිරි කොටස, බස්නාහිරට එම ගඟේ වම් ඉවුර

(20) නවදුන්න කෝරළේ ඇෆ්ප් වි පී 39 දරණ ජලානේ පිහිටි කරවිට නමැති ගමේ දිගින් දම්වැල් 8ක් පමණ ඇති කරවිට ගඟේ කොටසක්, එහි මායිම් — (කොටස බී-බී)

උතුරට මේ දෙලේ ඉතිරි කොටස (කොටස ඒ-බී), නැගෙනහිරට එම දෙලේ දකුණු ඉවුර, දකුණට එම දෙලේ ඉතිරි කොටස, බස්නාහිරට එම දෙලේ වම් ඉවුර

(21) කුරුමිටි කෝරළේ ඇෆ්ප් වි පී 227 දරණ ජලානේ පොලුකු ගොඩ මුකලානේ ලොව නො 188වී දරණ කහඟේන්ගම වලදුරේ වසමේ කොටස් 4ක් පමණ, එකක් අක්කරයක ප්‍රමාණයක් පමණ, වූ, එහි මායිම් —

උතුරට ලොව නො 178, 175 සහ 171, නැගෙනහිරට ලොව නො 188, දකුණට ගලුකගම ගමේ ඉම, බස්නාහිරට ලොව කොටුමුල්ලේ ඇල (ලොව නො 174) සහ ලොව නො 171 සහ 173

සැලකිය යුතුයි—ලොවකොටුමුල්ලේ ඇලට අඩි 15ක් පිසවෙසම වශයෙන් ඇරිය යුතුයි.

නෙවිල් ජයවීර,  
දිසාපතිතුමා වෙනුවට

1956 දෙසැම්බර් 12 වැනි දින  
කම්බේරිය, රත්නපුර

**பாகம் III—காணிகள்**

**அரசாங்க அதிபர்களது காணி விற்பனவுகள்**

**கொழும்பு இலக்கம் 114**—கொழும்பு டிஸ்திரிக் அரசாங்க அதிபர், 1957 ம ஆண்டு மார்ச் மாதம் 5 ந் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எலவிற்பனைக்கு அல்லது கையழிப்பதற்கு கீழ்க்குறிக்கப்பட்ட முடிவுகளுக்கான காணித் துண்டுகளை அரசாங்க காணி விற்பனவுச் சட்டங்களுக்கிணங்க விடுவார்

கொழும்பு டிஸ்திரிக்கிலுள்ள ஹேவாகம் கோறையிலுள்ள காணித் துண்டுகள்

துண்டு இல	காணியின் பெயர்	கேள்விகாரரின் பெயர்	விண்ணப்பக்காரரின் பெயர்	விபரம்	விசாலம் ஏ று ப ரு ச	விலை ரூ ச
5517	அலுபோகஹுமபுற	—	பி டி இலியேஸ் சிஞ்சோ, மலகல், பாடுக்கா	காட்டுக் காணி, 30 ற்ப்பா மரங் களும் 1 பலாமரமும்	0 2 38	74 0*

பிளான இலக்கம் 19,364 கிராமம்—ஹோமகம்

5	கஹாடகஹாலண்ட	—	அ அபையருளவா தனா, ஹோமகம்	தோடக்காணி குடியிருக்கும் வீட்டில் ஒரு பகுதியும், தென்னை மரங்களும்	0 0 25	62 50*
---	-------------	---	-------------------------	---	--------	--------

\* விண்ணப்பக்காரரின் பெயரில் நிர்ணயிப்பதற்கு

காணியதிகாரியின் கந்தோர், கொழும்பு, 1956 ம் ஆம் மார்ச்சு 11 ந் உ

ஈ கே ஆர் அரசாங்க காணியதிகாரிகளாக

இலக்கம் LA 3 389

**அம்பாந்தோட்டை இலக்கம் 165**—1957 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ந் திகதி வியாழக்கிழமை அம்பாந்தோட்டைப் பிரிவு, கவண்மெந்து ஏசுண்டு அவர்களால் அம்பாந்தோட்டைக் கச்சேரியில் இதனடியிற சொல்லப்பட்டிருக்கிற முடிவுகளுக்கான காணித் துண்டுகளை, அரசாங்க யாரால் காணி விற்பனவைப்பற்றி செய்யப்பட்டிருக்கும் ஒழுங்குகளின் பிரகாரம் எலத்திற கூறி விற்ப்பதும்

ஒரு காணித் துண்டு அம்பாந்தோட்டைப் பெரும் பிரிவில் மேல் கிருவைப்பதுவில் பங்களவில் கிராமத்தில் அமைந்திருக்கின்றது

இ சி ப இல 138 குறிச்சி—பங்களவிலைய

காணித் துண்டின் இல	காணியின் பெயர்	கேள்விகாரரின் பெயர்	உரித்தாளியின் பெயர்	விபரம்	விசாலம் ஏ று ப ரு ச	தரியுவிலை ஏக்கர் ஒன்றுக்கு ரூ ச
34	இலுக்கந்திய வத்த கஹாடகஹவத்த	—	விஜேய நாயக்கே தொண்டயல்	3 மாமரங்கள, 8 பலாக்கள், 25, 30 வருஷமான 5 கித துளமரங்கள 10, 12 வருஷ மான கமயிரில் செடிகள் ஆகிய அடங்கின தோட்டம்	0 1 26	72 0

காணி அதிபர் காரியாலயம், கொழும்பு, 1956 ம் ஆம் டிசம்பர் 6 ந் உ

ஈ கே ஆர் அரசாங்க காணி அதிபர்களாக

**காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்**

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாானல் போலிவல் டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

வீ பி டி சில்வா, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆம் நவம்பர் 24 ந் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுண்டுவின இலக்கம் LH/B 108 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 L 53 (VE) LH/B 108

காணியின் விபரம்

கருத்துறை மாவட்டம், கைம் கோறையிலுள்ள அத்துருக்கமையிலுள்ளதும் பின்வரும் எல்லைகளா குழப்பப்படும் சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ளதும் தேல்கஹவத்தை என்றழைக்கப்படும் ஒரு காணிப் பங்கீட்டுத் துண்டு —

உட்கு வை எம் ஹனிப்பாவாலும் ஏ எல் எம் சுபாயிராலும் உரிமை கோரப்படும் தேல்கஹவத்தை என்றழைக்கப்படும் காணியின் ஒரு பாகம்,

கீழ்க்கு பி ஆண்டியினாலும் மறறோரினாலும் உரிமை கோரப்படும் பரமவாலுஹேனை என்றழைக்கப்படும் காணி,

தெற்கு பி சியனேரில் பெரோவாலும் மறறோரினாலும் உரிமை கோரப்படும் கிரிதெல்கஹவத்தை என்றழைக்கப்படும் காணி,

மேற்கு என எல் சீலமான, ஐ எல் ஏ கட்டூர், ஈ எல் சைனூதின் ஆகியோரினாலும் மறறோரினாலும் உரிமை கோரப்படும் தேல்கஹவத்தை என்றழைக்கப்படும் காணியின் ஒரு பாகம்

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாானல் போலிவல் டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சில்வா, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆம் நவம்பர் 15 ந் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுண்டுவின இலக்கம் LH/A 363 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 L 152 (VE) LH/A 363

காணியின் விபரம்

கருத்துறை மாவட்டம், பாணநதறை கருமாதிகாரியின் பிரிவில், 704 ம இலக்க கிராம விதானியின் பிரிவாகிய 'மொல்லிகொடையிலுள்ளதும், பின்வரும் ஏல்லைகளா குழப்பப்படும், 22 ஏக்கர் விசாலமான மொறக்கஹகுருநதுவத்தை அல்லது தாவத்தஹகுருநதுவத்தை என்றழைக்கப்படும் ஒரு காணிப் பங்கீட்டுத் துண்டு எல்லைகள் வடக்கு கொறக்கஹவத்தை (மாதிரிப்பட்டு 61,094), பாரலத வாலக்குமபுற (மாதிரிப்பட்டு 67,823) என்றழைக்கப்படும் காணிகள்,

கிழக்கு விந்தமுலவத்தை, படடியாவத்தை என்றழைக்கப்படுங் காணிகள் (மாநிரிபட்ட இல 160,710),

தெற்கு திரு டபிளயு எப் ப் பெரோவினில உரிமைகோரப்படும கொற்கககஹலத்தை, தாவத்தகஹருந்துவத்தை என்றழைக்கப்படுங் காணிகள்,

மேற்கு கஹத்தகஹலத்தை (மாநிரிபட்ட இல 61,095), கொற்கககஹலவல்குமடபுறை என்றழைக்கப்படுங் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தினையடிப்படையாக பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலஸ் போசிவல டி சில்வா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

வீ பீ டி சில்வா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (ஆ) நவம்பர் 7 ந் உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தினையடிப்படையாக பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலஸ் போசிவல டி சில்வா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

வீ பீ டி சில்வா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (ஆ) நவம்பர் 7 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசன்டுவின் இலக்கம் LH/B 124 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 B 260 LH/B 124

காணியின் விபரம்

கனத்தகஹை மாவட்டம், ஹைக கோநேரியில் அதிகாரிபத்தகஹைள்ள சிற்தெல்பிடடியாவிலுள்ளதும், 1 ஏக்கர், 3 ரூட, 35 9 பேச்சல விசாலமுள்ளதும், அளந்து ஆரம்பப்பட இலக்கம் A 3,141 ல உள்ள துண்டு 1 என்று விபரிக்கப்பட்டுள்ளதமான, ஜாசிக்வேவத்தை என்ற ஹழைக்கப்படும ஒரு காணி பக்கீட்டுத துண்டு

மாகாண அல்லது டிஸ்திரிக் எசன்டுவின் இலக்கம் LB 2287 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 B 262

காணியின் விபரம்

மாததறைய பிரிவு கற்கபொட பத்துவில், லலபே என்ற கிராமத்தில் உள்ள மதினவேவதக என்ற (இறுதிகிராமப்ப இல 498 ல 7 ம துண்டு) காணியிலிருந்து 00 5 பேச்சல கொண்ட ஒரு நிலத்துண்டு எல்லைகள் பின்வருமாறு —

வடக்கில் இறுதிக கிராமப்பட இல 498 ன் 3 ம இலக்க கூட்டு உதவிப் படத்தில் 57 ம துண்டு (லப்பே அரசினர் சிங்கள கல்வன பாடசாலைத் தோட்டம்) இன்னும் இறுதிக கிராமப்பட இல 498 ல 1 ம துண்டு

கிழக்கில் இறுதிக கிராமப்பட இல 498 ல 7 ம துண்டின் மீதிப் பாகம்,

தெற்கில் இறுதிக கிராமப்பட இல 498 ல 1 ம துண்டு,

மேற்கில் இறுதிக கிராமப்பட இல 498 ல 3 ம இலக்க கூட்டு உதவிப் படத்தில் 57 ம துண்டு (லப்பே அரசினர் சிங்கள கல்வன பாடசாலைத் தோட்டம்)

குறி இல J 56 B 58/LD 7520

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்ததற்கு சட்டத்தின் 5 ம பிரிவினையையும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தினையடிப்படையாக பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலஸ் போசிவல டி சில்வா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சி பி டி சில்வா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (ஆ) காத்திகை 6 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசன்டுவின் இலக்கம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 B 58/LD 7520

காணியின் விபரம்

(1) அம்பாந்தோட்டை டிஸ்திரிக்ஸில் மேல கிருவப்பத்துவில் நலகம் என்னும் கிராமத்தில் இருக்கும் மாஹாணை என்னும் காணியிலிருந்து (இ கி ப இல 290 ல துண்டு 346), 2 ஏக்கர் விசாலமான காணித் துண்டு எல்லைகள் —

வடக்கே, மேற்கே இத்த காணியின் மிகுதிப் பகுதிகள்,

கிழக்கே இ கி ப 290 ல 409, 410 ஆகிய துண்டுகளாகிய மெத்தேன அல்லது மஹாணை என்னும் காணி, மற்றும் கஹவத்தயிலிருந்து பொலமமறுவா செல்லும் பிரசித்த தெரு,

தெற்கே கிராமச்சங்க தெரு (இ கி ப 290 ல துண்டு 346)

(2) அம்பாந்தோட்டை டிஸ்திரிக்ஸில் மேல கிருவப்பத்துவில் நலகம் என்னும் கிராமத்தில் இ கி ப 290 ல, 410 ம துண்டாக நிரமாணிக்கப்பட்ட 2.7 போச்சல விசாலமான பிரிக்கப்பட்ட மெத்தேன அல்லது மஹாணை என்னும் காணி எல்லைகள் —

வடக்கே இ கி ப 290 ல துண்டு 409, மெத்தேன அல்லது மஹாணை என்னும் காணி

கிழக்கே இ கி ப 290 ல துண்டு 408, மெத்தேன அல்லது மஹாணை என்னும் காணி,

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தினையடிப்படையாக பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலஸ் போசிவல டி சில்வா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சு பே டி சில்வா

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (ஆ) நவம்பர் 27 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசன்டுவின் இலக்கம் LD 4891 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 B 413

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், பாத்தகும்பர பகுதி, உட்கம்பலூர் கோழை, குளப்பானை மடிகே கிராமத்தில் கமரா 0௪ 3௫ 03 8 போச்சல விசாலமுள்ள கனெகெதரவத்த கனெகெதரமுப்புற (பி பி ௪ 1984 ல துண்டு 1 பாகம்) எனப்படும் சாணியின் பாகம் இச்சன எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பி பி ௪ 1,984 ல துண்டு 1 ன பாகம் (முடிக்கரியது)

கிழக்கு எல் எம் முலதபா உரிமைகோரும் மிஹிலதெனியவத்த எனப்படும் காணி,

தெற்கு எம் அபதல நருமான உரிமைகோரும் யஹகலவத்த எனப்படும் காணி,

மேற்கு எம் அபதல மஜீதும் மறறவாகும் உரிமைகோரும் கனெகெதரவத்த எனப்படும் காணி (காலஞ்சென்ற ஈசப பெயல அடவாக்களின் உரிமைகாரர்கள்)

தெற்கே கணுவத்தயிலிருந்து பொலமமறுவ செலவும் பசிரக்கத் தெரு ,

மேற்கே இ கி ப 290 ல் துண்டு 346, மஹாநேன எனனும் காணி

(3) அம்பாநதேட்டை டிலத்திற்கில் மேல் கிருவப்பத்துவில் நலகம் எனனும் கிராமத்தில் இ கி ப 29 0 ல் துண்டு 411 ஆக நிர்மானிக்கப்பட்ட 8 0 பேர்ச்சல விசாலான பிர்க்கப்பட்ட மெதநேன அல்லது மஹாநேன எனனும் காணி எல்லைகள் —

வடக்கே இ கி ப 290 ல் துண்டு 412, மெதநேன அல்லது மஹாநேன எனனும் காணி ,

கிழக்கேயும் தெற்கேயும் கணுவத்தயிலிருந்து பொலமமறுவ செலவும் பசிரக்கத் தெரு ,

மேற்கே இ கி ப 290 ல் துண்டு 408, மெதநேன அல்லது மஹாநேன எனனும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்கானும் காணி ஒரு பசிரக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொளனும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொளனும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளன போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சி பி டி சிலவா,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆண்டு நவம்பர் 30 ந உ

மாகாண அல்லது டிலத்திற்கில் ஏசுநடுவின இலக்கம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 282

காணியின விபரம்

இரத்தினபுரி டிலத்திற்கு, நவநூன கோறனை, உட்பத்து, கல்லால் கிராமத்தில் மில்லகானுவ தோட்டம் (கடைசிக கிராமப்பட்டம் 410 இல அனுபநதம் 2 இல 55 ம இலக்கத்து துண்டு எனப்படும காணியிலிருந்து 6 பேர்ச்சல விசாலமுள்ள ஒரு பகுதியின எல்லைகள் —

வடக்கு பாடசாலைத் தட்டிடம் ,

கிழக்கு, தெற்கு, மேற்கு அதே காணியின மிகுதிப் பகுதிகள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்கானும் காணி ஒரு பசிரக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலம், நில அபிவிருத்தி மந்திரி சாளன போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சி பி டி சிலவா,

நிலம், நில அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/54 L 74/LM 5543

கொழும்பு,

1956 ம ஆண்டு ஜனவரி 28 ந உ

காணியின விபரம்

(1) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில் மொல்லிகொட கிராமத்தி லுள்ள தென்னுனியத்த காணியில் 0 ஏ 0 று 06 7 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு வண்டிப் பாதை

கிழக்கு, மேற்கு இதே காணியின மிகுதி ,

தெற்கு பத்தலவத்த

(2) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், மொல்லிகொட கிராமத்தி லுள்ள பத்தலவத்தயில் 0 ஏ 1 று 10 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு தென்னுனியத்த

கிழக்கு இதே காணியின மிகுதி

தெற்கு சிறுறுறு ,

மேற்கு நெல் வயல்

(3) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கொடகம் கிராமத்திலுள்ள கறணச குமபுவினுள் 0 ஏ 0 று 22 8 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு, தெற்கு சிறுறுறு ,

கிழக்கு, மேற்கு இதே காணியின மிகுதி

(4) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கொடகம் கிராமத்திலுள்ள உடறா கெதறவத்தயில் 0 ஏ 0 று 20 4 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு, கிழக்கு சிறுறுறு

தெற்கு இதே காணியின மிகுதி

மேற்கு அதே காணியின மிகுதியும் சிறுறுறு

(5) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கொடகம் கிராமத்திலுள்ள கிரிபஜ்ஜகுமபுறவில் 0 ஏ 0 று 19 2 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு, தெற்கு இதே காணியின மிகுதி

கிழக்கு மேற்கு சிறுறுறு

(6) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கொடகம் கிராமத்திலுள்ள பள்ளேகெதறவத்தயில் 0 ஏ 0 று 36 0 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு, மேற்கு நெல்லயலும் இதே காணியின மிகுதியும் ,

கிழக்கு சிறுறுறு

தெற்கு இதே காணியின மிகுதி

(7) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கொடகம் கிராமத்திலுள்ள பறலபடஅம்பேகுமபுறவில் 0 ஏ 0 று 12 5 பே விசாலம் எல்லைகள்

வடக்கு சிறுறுறு ,

கிழக்கு, மேற்கு இதே காணியின மிகுதி ,

தெற்கு பள்ளேகெதறவத்த

(8) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கொடகம் கிராமத்திலுள்ள எகொட பனசாலவத்தயில் 0 ஏ 0 று 28 8 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு, கிழக்கு, மேற்கு இதே காணியின மிகுதி ,

தெற்கு சிறுறுறு

(9) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கொடகம் கிராமத்திலுள்ள இல்லனகனத்தெனியில் 0 ஏ 0 று 12 0 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு எம் டபிளவு எம் ரிக்கிரி பண்டாவினது உரிமையாளர் உரிமைகூறும் காணி

தெற்கு இதே காணியின மிகுதி ,

மேற்கு சிறுறுறு

கிழக்கு எகொடபனசாலவத்த

(10) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கனத்தகம் கிராமத்தி லுள்ள கொலம்பகே வத்தயில் 0 ஏ 0 று 13 2 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு இல்லனகனவத்த ,

கிழக்கு சிறுறுறு ,

தெற்கு, மேற்கு இதே காணியின மிகுதி

(11) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கனத்தகம் கிராமத்தி லுள்ள இல்லனகனவத்தயில் 0 ஏ 0 று 12 0 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு, தெற்கு இதே காணியின மிகுதி ,

கிழக்கு கொலம்பகேவத்த ,

மேற்கு சிறுறுறு

(12) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கனத்தகம் கிராமத்தி லுள்ள தெமலகேவத்தயில் 0 ஏ 0 று 13 2 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு நெல் வயல் ,

கிழக்கு, மேற்கு இதே காணியின மிகுதி ,

தெற்கு சிறுறுறு

(13) கேகாலை டிலத்திற்கு, கல்பொட கிளிகொட கோறனைகளின் காரியாதி காரியின பிரிவில், பள்ளேமுல்ல வசமத்தில், கனத்தகம் கிராமத்தி லுள்ள உடறா கெதறவத்தயில் 0 ஏ 0 று 06 2 பே விசாலம் எல்லைகள் —

வடக்கு, கிழக்கு, மேற்கு இதே காணியின மிகுதி ,

தெற்கு தெமலகேவத்த



இலக்கம் LH/B 93

இலக் LH/A 562

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிர்வக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உட்பிரிவினையின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் (இராமலிங்கசாமிநாதன் கொள்ளும் சட்டத்தின் கீழ் கொள்ளப்படுகிறது)

ஒரு பகிர்வக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உட்பிரிவினையின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் (இராமலிங்கசாமிநாதன் கொள்ளும் சட்டத்தின் கீழ் கொள்ளப்படுகிறது)

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 4,020 கிராமம்—கருத்துறை மாவட்டம் திருவள்ளூர் கெட்கொண்டிவிலி

ஆரம்பப்பட இலக்கம் A 2,707 ல உள்ள துண்டுகள் 1, 2, 3, 4,

துண்டு 1

காணியின் பெயர் பாறட்ட தோட்டம் அல்லது பொருத்த தோட்டம் எனப்படுவதும் எத்தலவென்றியாலும் விபரம் 60 வயதான கறுவா மரங்கள், 30 வயதான சில தென்னமரங்களையும், நெல்லயல் 25 வயதான ரப்பா மரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள தோட்டம், 40 வயதான தென்னமரங்களையும் 40 வயதான பலாமரங்களையும், 40 வயதான மாமரங்களையும், 20 வயதான தேக்குமரங்களையும், 20 வயதான வெல்லமரங்களையும் 15 வயதான வெருளு மரங்களையும் 15 வயதான எலும்பிசை மரங்களையும், 15 வயதான தோட்டமரங்களையும் 15 வயதான முந்திரிகை மரங்களையும், ஒரு ஒடுவேயநக கட்டிடம், ஒரு தகரத்தினாலும், ஒலையினாலும் வேயப்பட்ட கட்டிடம், ஒரு கிணற்றையும் பரவையினாலும், ரோட்டினாலும், பாகங்களையும் கொண்டுள்ள உரித்தானியின் பெயர் சீமதி லெல்லி சாரலோட மேரியர் பொருத்த, பிரிண்டலண்ட இடம், மொறட்டுவை விசாலம் ஏ 20, ஸ்ர 3, ப 25

துண்டு 2

காணியின் பெயர் ரோட்டு விபரம் ரோட்டு உரித்தானியின் பெயர் மொறட்டுவை, பிரிண்டலண்ட இடம், சீமதி லெல்லி சாரலோட மேரியர் பொருத்தவும், கொழும்பு, 7 மினவா வீதி லெண்டன ஹோலிசு சோந்த யூ எம் டி மெல்லும் விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 30

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1957 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ந்த திகதி முற்பகல் 10 30 மணிக்கு பாணத்தறை டி ஆர் ஓ, கந்தோலிஸ் எனமுன்பாக வெளிப்படுத்தும் படிபும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபரீதியில் அவர்களின் கோரிக்கைகளின் தன்மையையும் நஷ்ட ரூபரீதி தொகையையும், அத்தொகைகளைக் கட்டப்பட்ட விபரங்களையும், 1957 ம ஆண்டு ஜனவரி மாதம் 31 ந்த திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்காக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ர எம் டி விக்கிரமசிங்க, இடத்திற்கு உதவி அரசாட்சி ஏசண்டு

கருத்துறைக் கச்சேரி,

1956 ம ஆண்டு டிசம்பர் 14 ந் உ

LH 559

கருத்துறைப் பகுதியில் KL/கட்டுக்குருத்தை அரசினர் பயிற்சிக் கலாசாலை அமைப்பதற்காக என்னும் பகிர்வக தேவைக்கு வேண்டியதான பின்னா கொல்லப்படும காணியை, அ தாவது —

பிரதமப்பட இலக் A 2 523 கிராமம்—நாகொடை, கருத்துறை இலத்திரிக்

துண்டு 13

காணியின் பெயர் குடலுவெல், விபரம் நெல் வயல் என முன்பகிங்க, எத்தகம், கருத்துறை எனப்படுகின்ற விசாலம் ஏ 0, ஸ்ர 2, ப 13

துண்டு 17

காணியின் பெயர் வண்டிக்ஷெரூமல்ல, விபரம் நெல் வயல் விசுடர் ஏ பெரோ, கொட்டை, கொழும்பு, எனப்படுகின்ற விசாலம் ஏ 3 ஸ்ர 1, ப 32

துண்டு 21

காணியின் பெயர் வண்டிக்ஷெரூமல்ல, விபரம் நெல் வயல், விசுடர் ஏ பெரோ, கொட்டை, கொழும்பு, எனப்படுகின்ற விசாலம் ஏ 3 ஸ்ர 2, ப 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவருடைய காரியக்காரராமலமாக 1957 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ந்த திகதியிலன்று காலை 10 மணிக்கு அருத்துறைக் கச்சேரியில் என்னமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடன்களின் தன்மையையும் அவருடன்கள்க்காக தாம சாதிகும் உரித்துக்களின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ர எம் டி விக்கிரமசிங்க, அரசாட்சி ஏசண்டு, கருத்துறை

கருத்துறைக் கச்சேரி,

1956 ம ஆண்டு டிசம்பர் 12 ந் உ

ID 4851

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிர்வக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உட்பிரிவினையின் பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்



எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்தமபர பகுதி, உட்கமபஹ கோறளை, பிலவல் கிராமத்தில் 2 ஏ 0 ரூ 03 3 பார்ச்சஸ் விசாலமுள்ள ஓத்தமுனவத்த எண்பாடும் காணியின் பகுதியை ஆரம்பப்பட இலக்கம் A 2,384 ல் துண்டு I என அளந்து விவரிக்கப்பட்டிருக்கிறது தற்போது முன்பான, பிலவல், ஓத்தமுனவ கோட்டத்தில் இருக்கும் எம் பி ராமநாதன் அவர்களால் உரிமை கோரப்படுகின்றது.

மேற்கூறியதில் காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுதவில்லை அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலாமக 1957 ம் ஆண்டின் ஜனவரி மாதம் 31 ந தேதி மு ப 11 மணிக் கண்டி கச்சேரியில் எண்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கமபஹ தனமையையும் குறித்த காணியை எடுத்த தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ந தேதி அல்லது அதற்கு முன்னர் எழுதவில்லை இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன காணியின் உரிமையை அபயிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாத்தனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈடு தொகை நியாயமானதென நிரூபிக்கக் கூடிய சாத்தனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

ஆ த மூத்தி,  
டிஸ்திரிக்ட் அட்வகேட் ஜஸ்டிஸ்

கண்டி கச்சேரி,

1956 ம் ஆண்டு டிசம்பர் 15 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்ததில் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 31 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் மேலும் அட்டவணியில் குறிக்கப்பட்ட காணியை அரசாங்கம் எடுத்ததற்காக, அக்காணியின் நஷ்ட ஈடு தொகை ரூபாய் 7,000, கண்டி மாவட்ட கோட்டில் செலுத்தப்படப்படுகின்றதென்றும் இக்காணியின் உரிமைகாரர்கள் இப்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்றும், கண்டி அரசாங்க உதவி அதிபர் ஆறுமுகம் பிள்ளை தடசனமூத்தி ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்.

ஆ தடசனமூத்தி,  
அரசாங்க உதவி அதிபர்,  
கண்டி மாவட்டம்

கண்டி கச்சேரி,

1956 ம் ஆண்டு நவம்பர் 6 ந் உ.

அட்டவணை

கண்டி மாவட்டம், உடுநிலை யட்டிநிலை பகுதி (யட்டிநிலை) மெத பலாத்த கோறளை, டொடனவல் கிராமத்தில் 2 ஏ, 3 ரூ 36 6 பச்சஸ் விசாலமுள்ள சிகுராபொத்தவத்த சிகுராபொத்தவல், சிகுராபொத்தவல், குருகம் தோட்டம் எனப்படும் நிலப்பகுதியின் பீ 1 5 1, 1, 2, 3, 4, 5, 6 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கம் LD 1311

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்ததில் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையின் (1) ம் உட்பிரிவினையின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபடம் A 2,375 இன் துண்டு இலக்கம் 1

காணியின் பெயர் ஹாங்கல் தோட்டம் (பகுதி), பரப்பு ஏ 0, ரூ 0, பே 27 4, இருப்பு மத்திய மாகாணம் நுவரெலியா டிஸ்திரிக்ட், கொத்தலை பகுதி, தில்லி கோறளை, ஹாங்கல்லை உட்கமமெத்த கிராமம், உரித்தாளர்கள் மெல்லோல ரேனுவோ (இலங்கை) தேயிலை கொம்பனி, விமிட்டெட், தபால் டெப்ட் இல் 258, கொழும்பு 2

மேற்கூறியதில் காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுதவில்லை அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலாமக 1957 ம் ஆண்டின் ஜனவரி (தை) மாதம் 29 ந தேதி காலை 10 மணிக் கண்டி கச்சேரியில் எண்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கமபஹ தனமையையும் குறித்த காணியை எடுத்த தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டின் ஜனவரி மாதம் 24 ந தேதி அல்லது அதற்கு முன்னர் எழுதவில்லை இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன காணியின் உரிமையை அபயிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாத்தனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈடு தொகை நியாயமானதென நிரூபிக்கக் கூடிய சாத்தனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

காணியில் அவர்களுக்குள்ள உட்கமபஹ தனமையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டின் ஜனவரி (தை) மாதம் 18 ந தேதிக்கு முன்னர் எழுதவில்லை முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

அ நடுணம்,

நுவரெலியா டிஸ்திரிக்ட் அசராட்சி ஜஸ்டிஸ்

நுவரெலியா கச்சேரி,

1956 ம் ஆண்டு டிசம்பர் (மாசுமீ) 3 ந் உ.

LA/9 79

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்ததில் சட்டம் 7 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்ததில் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையின் (1) ம் உட்பிரிவினையின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் போகஹவத்த அணை கட்டுக் கட்டுமபடி.

1955 ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 16 ந் திகதி 10,870 ம் இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசாரிக்கப்பட்ட 1955 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ந் திகதி 3/AL/L 347 ம் இலக்க பிரகடனத்தில், கெசெற நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானிக்கப்பட்டது.

காணியின் விபரம்

உ ஆர் ஓ வின பகுதி—நாலுக்கடவத்தை கிராமத்திலே  
பகுதி—உலுவிடிக்கேம்பாவல் கிராமம்—உலுவிடிக்கேம்பாவல்  
படம்—P P A 1,626

துண்டு 10

காணியின் பெயர் சின்னமரிக்கனவல், விபரம் நெல் வயல், விசாலம் ஏ 0, ரூ 2, ப 23 5

மேற்கூறியதில் காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுதவில்லை அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலாமக 1957 ம் ஆண்டின் ஜனவரி மாதம் 29 ந தேதி காலை 9 30 மணிக் கச்சேரியில் எண்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கமபஹ தனமையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டின் ஜனவரி மாதம் 22 ந தேதிக்கு முன்னர் மேலே சொல்லப்பட்ட பிரகாரம் தாமதம் அல்லது முறைப்படி எழுதவில்லை அதிகாரமளிக்கப்பட்ட காரியகாரராமலாமக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன இது சம்பந்தமாக உறுதிகளோ எழுத்துக்களோ உம் மிடம் இருக்குமின விசாரணையுள்ள எண்முன வந்து காட்டவேண்டும் நாலுக்கடவத்தை காரியாதிகாரியின் கந்தோலில் P P A 1,626 வ பாக்க முடியும் 1956 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ந் திகதி வெளிவந்த 1,0978 கொண்ட "கெசெறநில" துண்டு 10 இத்தால் எடுக்கப்பட்டு விட்டன.

என் பி விஜயநாதன்,

காலி டிஸ்திரிக்ட் காணி எடுக்கும் உத்தியோகத்தார்

காலிக் கச்சேரி,

1956 ம் ஆண்டு டிசம்பர் 12 ந் உ.

எனது நிரூப இலக்கம் எல் ஏ 2059/ஜே 54 எல் 425

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையின் (1) ம் உட்பிரிவினையின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

திருக்கோணமலை டிஸ்திரிக்ட் ஜூபிரிவைச்சேர்ந்த தம்பலகாமம் பற்றி, காரியாதிகாரியின் எல்லைக்குட்பட்ட ஜூனியர் அல்லது முன்னிய பொருள்களை கிராமத்தினுள்ள அடியிற காணும் காணியை துண்டுகள் 1956 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ந் திகதி அச்சிடப்பட்ட ஆரம்பப்பட்ட இலக்கம் பீ 1 5 1, 2, 3, 4, 5 ல் குறிப்பிட்டு இருக்கின்றன.

துணை 1.

காணியின் பெயர் முள்ளிப்பொத்தானைக்காடு விபரம் வாயக்காலையும் குருட்டையும் உடைய 40 வருஷ நெறத்தரை, உரித்தாளியின் பெயர் திரு எஸ் கே இராமலிங்கம் அலவாய வடக்கு, அலவாய விசாலம் ஏ 0, றா 0, ப 25

துணை 3

காணியின் பெயர் முள்ளிப்பொத்தானைக்காடு, விபரம் வாயக்காலையும் குருட்டையும் உடைய 40 வருஷ நெறத்தரையும், உரித்தாளியின் பெயர் திரு எஸ் கே இராமலிங்கம் அலவாய வடக்கு, அலவாய விசாலம் ஏ 0, றா 3, ப 01

துணை 4

காணியின் பெயர் முள்ளிப்பொத்தானைக்காடு விபரம் வாயக்காலையும் குருட்டையும் உடைய 40 வருஷ நெறத்தரை, உரித்தாளியின் பெயர் திரு எஸ் கே இராமலிங்கம், அலவாய வடக்கு, அலவாய விசாலம் ஏ 0, றா 0, ப 15

துணை 5

காணியின் பெயர் முள்ளிப்பொத்தானைக்காடு, விபரம் வாயக்காலையும் குருட்டையும் உடைய 40 வருஷ நெறத்தரை, உரித்தாளியின் பெயர் திரு எஸ் கே இராமலிங்கம், அலவாய வடக்கு, அலவாய விசாலம் ஏ 3, றா 3, ப 16

துணை 8

காணியின் பெயர் முள்ளிப்பொத்தானைக்காடு விபரம் வாயக்காலையும் குருட்டையும் உடைய 40 வருஷ நெறத்தரை, உரித்தாளியின் பெயர் திரு எஸ் கே இராமலிங்கம், அலவாய வடக்கு அலவாய விசாலம் ஏ 0, றா 1, ப 02

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 6 ந் திகதி காலை 9 மணிக்கு திருக்கோணமலை கச்சேரியில் எனமுன்பாக வந்து வெளிப்படுத்தியும், அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையையும் குறித்த காணியை எழுப்பதற்கான நஷ்டஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்டஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு தை மாதம் 25 ந் திகதி அல்லது அதற்கு முன்பாக எழுத்தில் இருப்பிரதிகள் மூலமாக எனக்கு அறிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளுகின்றேன்

அன்றன் ஆர் மெக்கெசா அரகாங்க அதிபர், திருக்கோணமலை பரிபாலன மாவட்டம்  
திருக்கோணமலை கச்சேரி, 1956 ம் ஆண்டு மார்ச்சுமீ 12 ந் உ

நிருப இலக்கம் எல் ஏ 2941/ஜே 54/எல் 149  
1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பரிசுரக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணித் துணைகளை, எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கின்றார்களென பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

திருக்கோணமலை இலத்திரிக் ஊடாப்பிரிவைச்சேர்ந்த கட்டுக்குளம்பற்று காரியாதிகாரியின் எலிலக்குட்பட்ட குச்சுவெளி (தமிழ்ப் பகுதி) கிராமத்தி லுள்ள அடியிறகாணும் காணித்துணைகளை ஆரம்பப்பட்ட இலக்கம் பீ பீ ஏ 1,264 ல் குறிப்பிட்டிருக்கின்றன

துணை 2

காணியின் பெயர் நடுவுக்காடுவயல் விபரம் நெல்வயல் வடிவாயக்காலின் ஒரு பகுதியைக்கொண்டிருக்கிறது உரித்தாளியின் பெயர் கணசகை குணசேகரம், குச்சுவெளி விசாலம், ஏ 0, றா 1, ப 02 3

துணை 3

காணியின் பெயர் நடுவுக்காடுவயல் விபரம் நெல்வயல் வடிவாயக்காலின் ஒரு பகுதியைக் கொண்டிருக்கிறது உரித்தாளியின் பெயர் நமசிவாயம் தேவதாசன், குச்சுவெளி விசாலம் ஏ 0, றா 0, ப 32 2

துணை 4

காணியின் பெயர் நடுவுக்காடுவயல் விபரம் நெல்வயல் வடிவாயக்காலின் ஒரு பகுதியைக்கொண்டிருக்கிறது உரித்தாளியின் பெயர் கந்தையா நவரெத்தினம், கந்தையா சுந்தரம், கந்தையா வள்ளியாழி, சிவபுண்ணியம் ஆனந்தம், எல்லோரும் குச்சுவெளியிலிருக்கிறார்கள் விசாலம் ஏ 0, றா 0, ப 29 1

துணை 5

காணியின் பெயர் நடுவுக்காடு வயல் விபரம் நெல்வயல் வடிவாயக்காலின் ஒரு பகுதியைக்கொண்டிருக்கிறது உரித்தாளியின் பெயர் அரகாங்கத்தின் நிலம் குச்சுவெளியிலிருக்கும் கந்தையாழிபள்ளி கந்திராமத்த தம்பியினிடம் குத்தகை உரிமைகளை வாங்கவேண்டும் விசாலம் —

துணை 6

காணியின் பெயர் நடுவுக்காடு வயல் விசாலம் நெல்வயல் வடிவாயக்காலின் ஒரு பகுதியைக்கொண்டிருக்கிறது உரித்தாளியின் பெயர் கறுவலத்தம்பி கந்திராமத்தம்பி, குச்சுவெளி விசாலம் ஏ 0, றா 1, ப 0 1

துணை 7

காணியின் பெயர் நடுவுக்காடுவயல் விபரம் நெல்வயல் வடிவாயக்காலின் ஒரு பகுதியைக்கொண்டிருக்கிறது உரித்தாளியின் பெயர் ஜயபாதுரை வேலுப்பிள்ளை, குச்சுவெளி விசாலம் ஏ 0, றா 0, ப 20 5

துணை 8

காணியின் பெயர் நடுவுக்காடு வயல் விபரம் நெல்வயல் வடிவாயக்காலின் ஒரு பகுதியைக்கொண்டிருக்கிறது உரித்தாளியின் பெயர் எஸ் காசிப்பிள்ளை, "அன்புதான", அராலி வடக்கு, வட்டுக்கோட்டை சி ஆறுமுகம், தீரின் குருட்டு, திரிகோணமலை விசாலம் ஏ 0 றா 1, ப 04 7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 6 ந் திகதி காலை 10 மணிக்கு திரிகோணமலை கச்சேரியில் எனமுன்பாக வந்து வெளிப்படுத்தியும், அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையையும், குறித்த காணி எழுப்பதற்கான நஷ்டஈடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்டஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1957 ம் ஆண்டு தை மாதம் 25 ந் திகதி அல்லது அதற்கு முன்பாக எழுத்தில் இருப்பிரதிகள் மூலமாக எனக்கு அறிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளுகின்றேன்

அன்றன் ஆர், மெக்கெசா அரகாங்க அதிபர் திரிகோணமலை பரிபாலன மாவட்டம் திரிகோணமலை கச்சேரி, 1956 ம் ஆண்டு மார்ச்சுமீ 12 ந் உ

LA 3383 J/LG/2662

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பரிசுரக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கின்றார்களென பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் — பிரதமபடம் இல - A 1,377 கிராமம்—கெக்குலாவாடிய

துணை 1

காணியின் பெயர் நாததாண்டிய எலிட்டே விபரம் 40 வயதுள்ள தென்னந் கோட்டம், உரித்தாளியின் பெயர் ஜி ஜே ஆர் டி சிலவா, 'மென்டூர்', 5, வது குழுக்கை, கொள்ளப்பட்டு, விசாலம் ஏ 0, றா 3, ப 39 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம் ஆண்டு தை மாதம் 28 ந் தேதி பி பி 2 30 மணிக்கு நாததாண்டிய காரியாதிகாரியின் கந்தையா எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்டஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு தை மாதம் 21 ந் தேதிக்கு முன்பாக எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி ஜே எல் டி வினாசே, அலத்திரிக் உத்தி அரசாட்சி எண்ணு புத்தளம் கச்சேரி, 1956 ம் ஆண்டு மார்ச்சுமீ 12 ந் உ

இலா LB 1448

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்க இன்றேன

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கிராமப்படம் 211, துணைப்படம் 1—சொல்லவேவா கிராமம்

துண்டு 7

காணியின் பெயர் சொல்லவேவெகலே விபரம் நெல்வயலும் உரித தாளியின் பெயர் ஆராச்சியா நயிடாகே கௌவா, வி கிறிநயிடெ, மகாபெலனகடலெல, தலாவை விசாலம் ஏ 1, று 1, ப 0 4 3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1957 ம ஆண்டு (பெருவரி) மாசி மாதம் 1 ந் திகதி காலை 10 மணிக்கு தலாவை கிராமக் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்குள்ள உடநதைக்கின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1957 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 24 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

என பி ஜேகநாதன்,  
புல்திரிக உதவி அரசாட்சி ஏசனடு

அனுராதபுரக் கச்சேரி,

1956 ம டிசம்பர் (டிசெம்பர்) மாகாழியி 13 ந உ.

இலா LB 1428

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்க இன்றேன

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

முன் அதுபந்தம் 1 ரொப்போ பிரதம்பட இல 20 போக் கலேவா கிராமம்

துண்டு 1

காணியின் பெயர் புறனவெலா விபரம் நெற்காணி உரித்தாளியின் பெயர் உக்குறலகே லீலாவதி அலுத்தகமில்லெவா நிறக கொணேவா விசாலம் ஏ 0, று 0, ப 20

ஆரம்பப்பட இல A 141 கிராமம்—போக்ஹவேவா கிராமம்

துண்டு 1

காணியின் பெயர் புறனவெலா, விபரம் நெல் வயலும், தெருவம், ஒரு கிணறதையும் உடையது உரித்தாளியின் பெயர் பி தேவித அப்பு ஹாமி, போக்ஹவேவா, நிறகக்கொணேவா, உக்குறலகே லீலாவதி, அலுத்தகமில்லெவா விசாலம் ஏ 0, று 0, ப 39 8

துண்டு 3

காணியின் பெயர் மயிலக்கூட்டுமா விபரம் புதிதாக அளிக்கப்பட்ட இடமும் தெருவம், திடுகால வேயப்பட்ட தற்காலிக மண வீட்டின் ஒரு பகுதியும் கொண்டது உரித்தாளியின் பெயர் எம் சிலம்புறலா, கே ஜீ நபுதுறல அலுத்தகமில்லெவா, நிறகக்கொணேவா, போக்க லேவா நிறகக்கொணே வாலினுள்ள பி தேவித அப்புஹாமி இவரா மும் உரிமை பா ஈட்டப்படுகிறது விசாலம் ஏ 0, று 0 ப 23 4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1957 ம ஆண்டு (பெருவரி) மாதம் 2 ந் திகதி காலை 10 மணிக்குக் கெப்பெற்றிக்கொலுவ ஆலப்பதிரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவாக்களுக்குள்ள உடநதைக்கின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1957 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது

என பி ஜேகநாதன்,  
புல்திரிக உதவி அரசாட்சி ஏசனடு

அனுராதபுரக் கச்சேரி,  
1956 ம டிசம்பர் (டிசெம்பர்) மாகாழியி 13 ந உ.

### நாளுவித அறிவித்தல்

LK 130

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

பண்டாரவீதியிலுள்ள பட்டியாக்கெதரையைச்சேர்ந்த திரு ஆர் எம் சிறிவாடென எனபவா வதுளை மாவட்டத்தைச்சேர்ந்த இடக்கமை கிராமத்திலுள்ள பிரதான 17 ம கிராமப்படத்திலுள்ள 101 முடிக்குரிய துண்டிலிருந்து 0 ஏ 1 று 27 போச்சல நிலத்தை குத்தகையாகந தரும்படி விண்ணப்பித்துள்ளாரா

2 இத்துண்டு இவருடைய தகப்பனாருக்கு குத்தகையாக வழங்கப் பட்டிருந்தது 101 ம துண்டில் கடைக்களும் விவசாயங்களும் உள்ளன 102 ம துண்டில் ஓர் கோவில் இருக்கிறது 101 ம துண்டில் விண்ணப்ப காரணம் செய்த முன்னேற்றங்களை முன்னிடே, குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 78 வருடம்,
- (ஆ) வாடகை ரூபா 20 10 ஒவ்வொரு 30 வருஷமும் திருத்தி அமைக்கப்படும்,
- (இ) குத்தகையாளர் இக்காணியிலும், கட்டிடத்திலும் உள்ள வரிக்களைச் செலுத்துவார
- (ஈ) அரசாங்க அதிபரின் உத்தரவின்றி இக்குத்தகையாளர் வேறு ஒரு கட்டிடமும் இந்நிலத்தில் கட்டக்கூடாது
- (உ) காணி அதிகாரியின் உத்தரவின்றி குத்தகையாளர் உபகுத்தகையோ விற்பனையோ, நன்கொடையோ, ஈடோ, செய்யக்கூடாது,
- (ஊ) குத்தகை முடிந்த காலமோ, அதற்கு முன்னரோ குத்தகையாளர் அரசாங்க அதிபருக்கோ அல்லது அவரின் பிரதிநிதிகளோ எல்லாக் கட்டிடங்களையும் உத்தரவின்படி திருப்பிக்கொடுப்பார்
- (எ) அரசாங்கத்தால் ஒருவிதமான நஷ்ட லாபமும் கொடுபடமாட்டாது

3 குத்தகையாளர் குத்தகை வழங்கக் கூடாததை இத் திகதியிலிருந்து ஆறு கீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்தது மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபளியு டபளியு ஜே மெண்டில,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம டிசம்பர் (டிசெம்பர்) 21 ந உ.

(Published by Authority)

**PART III - LANDS**

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices —</b>		<b>Land Sales by the Settlement Officers —</b>	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1730	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
<b>Land Sales by the Government Agents —</b>		North-Western Province	—
Western Province	1733	North Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	1733	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	1733
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	—
North Central Province	—	Land Redemption Notices	1742
Province of Uva	—	Miscellaneous Land Notices	1742
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

**Final Orders**

**LAND SETTLEMENT ORDINANCE**

Settlement Order No 1,249 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *C Gazette* No 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kaduruwella (part of) in the Udugama Palata of the Rekopattu Korale of the Dambadeni Hatpattu of the Kurunegala District in the North Western Province and described as lots 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12 in Preliminary plan No A 25 (vide Settlement Notice No 2,701)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty fourth day of September, 1956

M M PILLAI,  
Assistant Settlement Officer

SCHEDULE

Lot divisional No	Sub Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A R P							
4	—	0 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
7	16	0 3 31	S 31,965	5 (4) (c)	(1) Jayakody Mudiyanseilage Appuhamy of Nagane, (2) Jayakody Mudiyanseilage Punchi Banda of Bowala, and (3) Jayakody Mudiyanseilage Mudiyanse of Moragane	Settled in undivided shares of one third each	Kurunegala F	539	228
7	17	0 1 30	S 31,966	5 (4) (c)	(1) Jayakody Mudiyanseilage, Siyatu Banda, (2) Jayakody Mudiyanseilage Bandara and (3) Kasturi Arachchillage Dingiri Menika, all of Kaduruwella	Settled in undivided shares of one third each	Kurunegala F	539	229
8	—	0 1 8	S 32,104	5 (4) (c)	(1) Jayakody Mudiyanseilage Appuhamy of Nagane, (2) Jayakody Mudiyanseilage Punchi Banda of Bowala, and (3) Jayakody Mudiyanseilage Mudiyanse of Moragane	Settled in undivided shares of one third each	Kurunegala F	539	230
9	13	0 2 20	S 31,964	5 (4) (c)	(1) Yatiyane Seelananda Thero of Seruwagala Temple, Sewendana, and (2) Mudunne Dhammananda Thero of Gimpenda Temple, Gimpenda	Settled in undivided shares of one half each	Kurunegala F	539	231
9	14	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
9	15	11 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
12	—	0 1 11	S 31,963	5 (4) (c)	Samarakoon Mudiyanseilage Bandirala of Kaduruwella	—	Kurunegala F	539	232

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 8th day of November, 1956

D R L BALASURIYA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

**LAND SETTLEMENT ORDINANCE**

**Settlement Order No 1,250 (Kurunegala)**

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Embalapola in the Embalapola Palata in the Udukaha Korale North of the Dambadeni Hatpattu of the Kurunegala District in the North Western Province and described as lots 5, 6, 7, 8, 9, 10 and 12 in preliminary plan No A 31 (vide Settlement Notice No 2,706)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this Sixteenth day of July, 1956

**M M PILLAI,**  
Assistant Settlement Officer

**SCHEDULE**

Lot No	Sub divisional Lot No	Extent A R P	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
5	—	0 2 36	S 32,436	5 (4) (c)	Konara Mudiyansele Punchi rala of Embalapola	—	Kurunegala F	539	151
6	—	2 2 11	S 32,437	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Dingiri Appuhamy and (2) Adikari Mudiyansele Tikiri Banda, both of Embalapola	Settled in undivided shares of one-half each, subject to the life interest of Adikari Mudiyansele Punchi Banda of Embalapola	Kurunegala F	539	152
7	—	1 2 18	S 32,438	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Karunaratne, (2) Ratnayake Mudiyansele Guna sekera, (3) Ratnayake Mudiyansele Pemadasa, and (4) Ratnayake Mudiyansele Kumaradasa, all of Embalapola	Settled in undivided shares of one-fourth each, subject to the life interest of Manappa Mudiyansele Memikhamy of Embalapola	Kurunegala F	539	153
8	—	1 2 20	S 32,439	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Podi Menika and (2) Adikari Mudiyansele Dingiri Banda, both of Embalapola	Settled in undivided shares of one-half each	Kurunegala F	539	154
9	15	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
9	16	3 3 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
10	—	0 1 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
12	13	131 2 22	—	5 (1)	The Crown	—	—	—	—
12	14	2 0 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

**LAND SETTLEMENT ORDINANCE**

*Certificate*

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

**D R L BALASURIYA,**  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

Dated at Colombo, this 29th day of October, 1956

**LAND SETTLEMENT ORDINANCE**

**Settlement Order No 1,251 (Kurunegala)**

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,225 of June 19, 1956, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Katupota in the Ihala Otota Korale of the Hiriyala Hatpattu of the Kurunegala District in the North Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57 and 58 in block survey preliminary plan No 2,822 (vide Settlement Notice No 1,289)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this thirteenth day of September, 1956

**M M PILLAI,**  
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	B	F							
1	59	18	3	36	S 32,385	5 (4) (c)	Hannon Frederick Beauchamp Wjeyesekera of 186, Subodharama Road, Dehiwala	—	Kurunegala B	351	138
1	60	2	3	22	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0	2	9	—	5 (1)	The Crown	—	—	—	—
3	61	17	2	6	S 32,385	5 (4) (c)	Hannon Frederick Beauchamp Wjeyesekera of 186, Subodharama Road, Dehiwala	—	Kurunegala B	351	138
3	62	1	0	20	—	5 (1)	The Crown	—	—	—	—
3	63	6	0	17	S 32,386	5 (4) (c)	Mrs Pansy Irene de Silva of Gampaha	—	Kurunegala B	351	139
3	64	6	0	16	S 32,387	5 (4) (c)	Mrs Daisy Ellen Constance Jayasekera of No 610, Alutma watta Road, Mutwal	—	Kurunegala B	351	140
3	65	6	0	20	S 32,388	5 (4) (c)	Joseph Charles Sheehan Abey singhe of 66/1, Havelock Road, Bambalapitiya	—	Kurunegala B	351	141
3	66	5	3	35	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0	2	1	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0	0	19	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	1	1	33	—	5 (1)	The Crown	—	—	—	—
7	67	0	3	23	—	5 (1)	The Crown	—	—	—	—
7	68	5	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0	1	16	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0	1	32	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0	2	15	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0	1	37	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	9	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0	2	0	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0	2	2	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	72	3	39	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0	2	5	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	4	1	39	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	1	1	23	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	6	0	15	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0	1	7	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0	1	16	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0	3	4	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0	0	32	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	1	2	2	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	1	0	35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
27	—	0	3	21	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0	0	24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
29	—	0	0	31	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
30	—	2	3	14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
33	—	2	2	14	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	1	0	14	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	28	3	27	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	19	3	15	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0	1	2	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	1	2	0	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	5	0	0	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	7	2	39	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	3	3	11	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	0	3	0	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	0	3	14	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	1	2	26	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	1	0	37	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	0	0	85	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0	1	2	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	0	0	38	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	3	2	23	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0	0	20	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	60	1	35	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	1	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	1	2	38	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	10	2	23	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	28	1	39	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 29th day of October, 1956

D R L BALASURIYA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

## Land Sales by the Government Agents

### WESTERN PROVINCE

**Colombo No 114**—The Government Agent, Colombo District, will, on Tuesday, February 5, 1957, at 10 a.m., at Colombo Kachcheri, put up to auction or will otherwise dispose of, the under mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding Land Sales. Two (2) allotments of Land situated in the Hewagam Korale Division of the Colombo District

Preliminary plan No 8,128 Village—Malagala Claimant—Nil

Lot No.	Name of Land	Name of Applicant	Description	Extent			Upset Price Rs c
				A	R	P	
5517	Alubogahakumbura	Mr B D Ehyas Singho, Malagala, Padukka	Deniya land containing 30 rubber trees and one jak tree	0	2	38	74 0*

Preliminary plan No 19 364 Village—Homagama Claimant—Nil

5	Kahatagahalanda	Mr A Abeygoonawardana, Homagama	Garden containing a coconut tree and part of dwelling house	0	0	25	62 50*
---	-----------------	---------------------------------	---	---	---	----	--------

Office of the Land Commissioner,  
Colombo, December 11, 1956

\* For settlement

E K R ASERAPPA,  
for Land Commissioner

### SOUTHERN PROVINCE

**Hambantota No 165**—The Government Agent, Hambantota, will, on Thursday, February 21, 1957, at 10 a.m., at the Hambantota Kachcheri, put up to auction or will otherwise dispose of, the under mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. One allotment of land situated in the Panganwila Village of West Gurusu Pattu of the Hambantota District

F V P No 138 Village—Pangan wilyaya

Lot No	Name of Land	Name of Applicant	Name of Claimant	Description	Extent			Upset Price per Acre Rs c
					A	R	P	
34	Illuk Mandiyawatta Kahatagahawatta	alias —	Wijenayakege Don Diyos	Garden containing 3 mango trees, 8 jak trees, 5 kitul trees 25 to 30 years old, and pepper creepers 10 to 12 years old	0	1	26	72 0

Land Commissioner's Office,  
Colombo, December 6, 1956

E K R ASERAPPA,  
for Land Commissioner

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36 Proviso (a)

ORDER No 456 OF 1956

Reference No LM 5640/J56 L448

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

Colombo, December 10, 1956

#### SCHEDULE

**I**  
Government Agent, Assistant Government Agent or other authorized officer  
The Government Agent, Kegalla District, or other officer authorized by him

**II**  
Description of Land

- (1) A portion, in extent about 10 0 perches out of the land called Pahaladeliwela, situated in Ballapana Village, Kobbewala Wasama, Beligal Korale, Kegalla District, and bounded as follows —  
North by Yattagoda Oya and the land called Medadeliwela,  
East by a portion of the same land,  
South by a portion of the same land and footpath,  
West by Yattagoda Oya
- (2) A portion, in extent about 08 5 perches out of the land called Medadeliwela, situated in Ballapana Village, Kobbewala Wasama, Beligal Korale, Kegalla District, and bounded as follows —  
North by Yattagoda Oya and a portion of the same land,  
East by the land called Udadeliwela and a portion of the same land,  
South by a portion of the same land and the land called Pahaladeliwela,  
West by Yattagoda Oya.
- (3) A portion, in extent about 03 0 perches out of the land called Udadeliwela, situated in Ballapana Village, Kobbewala Wasama, Beligal Korale, Kegalla District, and bounded as follows —  
North by a portion of the same land,  
East by a portion of the same land,  
South by a portion of the same land and the land called Medadeliwela,  
West by a portion of the same land
- (4) A portion, in extent about 06 0 perches out of the land called Mayfield Estate, situated in the Village of Ballapana, Kobbewala Wasama, Beligal Korale, Kegalla District, and bounded as follows —  
North by channel,  
East and south by portions of the same land,  
West by channel

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 457 OF 1956

Reference No LW 3942/J 56 E71

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 10, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	II Description of Land
The Government Agent, Badulla District, or other officer authorized by him		A portion, in extent about 3 acres, from the land called Singarawatta (lot 13 in F V P 327), situated in the village of Ampititenna (part), Koslanda Village Headman's Division, Kandapalla Korale, Wellawaya Division, Badulla District, and bounded as follows — North by Poonagala Koslanda Road, land belonging to V C, Kandapalla (lot 32 in supplement No 1 to F V P 327) and land claimed by Messrs M W L de Silva and G M Peiris Silva, East by the land called Singarawatta claimed by Mr R M Piyadasa and the Crown land called Singarawatta (lot 21 in F V P 327—acquired for reservation for pipeline), South by remaining portion of the same land and Crown land (lot 33 in supplement No 2 to F V P 327—acquired for Koslanda Post Office), West by land claimed by Messrs M W L de Silva and G M Peiris Silva, present Koslanda Junior School premises (lot 14 in F V P 327) and the land called Malata arawewatta (lot 15 in F V P 327)

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 458 OF 1956

Reference No LA. 1113/J56 AF 426.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, December 12, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	II Description of Land
The Government Agent, Jaffna District, or other officer authorized by him		Two allotments of land bearing assessment Nos. 111 and 111/9, Beach Road totalling in extent about 0A 2R 7 78P (8 lms 14 kls), situated in No 3, Cathedral Ward, Jaffna Municipal Limits, Jaffna D R O's Division, Jaffna District, and bounded as follows — (1) <i>Assessment No 111, Beach Road—</i> North by lands claimed by Mrs. H. P Williams, East by Approach Road, South by Beach Road, West by Lane (2) <i>Assessment No 111/9, Beach Road—</i> North by property claimed by Dr A B C Dorai, East by property claimed by Dr S Subramaniam, South by Beach Road, West by Approach Road

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 459 OF 1956

Reference No R/Q 146/J56 LG 370

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 13, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	II Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him		A portion, in extent about 9A. 1R 25 37P out of the land called Walawwatta (lots 70 and 58 in Town Survey Plan No 41), situated at Ratmalana South (off Weddikanda Road and Sri Dharmarama Road), within the Urban Council Limits of Dehwala Mt Lavina, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows — North by remaining portion of the same land and lots 7, 8, 9, 10, 11 and 23 in T S P 41, and also East by lots 56, 57, 59, 65, 68 and 69 in T S P 41 and Sri Dharmarama Road, South by lot 71 in T S P. 41; West by Railway land



**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Gorakagahakurunduwatta *alias* Dawatagahakurunduwatta in extent about 22 acres, situated in Molligoda Village Headman's Division No 704, Panadura D R O's Division, Kalutara District, and bounded as follows —

North by the lands called Gorakagahawatta (T P 61,094) and Parasthawalakumbura (T P 67,823),  
East by the lands called Lindamulawatta and Pattayawatta (T P 160,710),  
South by the lands called Gorakagahawatta and Dawatagahakurunduwatta claimed by Mr W F B. Perera,  
West by the lands called Kahatagahawatta (T P 61,095) and Gorakawalakumbura (T P 61,095)

Ref No J56 L152 (VE)/LH/A 363,  
Colombo, November 15, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Jasingewatta in extent 1A 3R 35 9P, situated in Kindelpitiya, Adikari Pattu, Raagam Korale, Kalutara District, surveyed and described as lot 1 in preliminary plan A 3,141

Ref No J56 E260/LH/B124,  
Colombo, November 7, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Delgahawatta, in extent about 2 acres, situated at Atulugama, Raagam Korale, Kalutara District, and bounded as follows —

North by a portion of the land called Delgahawatta claimed by Y L M Haniffa and A L M Zubair,  
East by the land called Paramawalahena claimed by P Andy and others,  
South by the land called Kindelgahawatta claimed by P Siyaneris Perera and others,  
West by a portion of the land called Delgahawatta claimed by N L Sulaiman, I L A Caffoor, E L Zamudeeri and others

Ref No J56 L53 (VE)/LH/B 108,  
Colombo, November 24, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent approximately 0A 3R 03 8P out of the land called Ganegedarawatta and Ganegedarakumbura (part of lot 1 in P P A 1,984) situated in Gunnepana Madige Village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, and bounded as follows —

North by part of lot 1 in P P A 1,984 (Crown),  
East by the land called Pihilladeniyewatta claimed by S M Mustafa,  
South by the land called Yahangalawatta claimed by M Abdul Rahuman,  
West by the land called Ganegedarawatta claimed by M Abdul Majeed and others (heirs of the late Isubu Lebbe)

Ref No J 55 E, 413/LD 4891  
Colombo, November 27, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0 5 perches, from the land called Madmagewatta (lot 7 in F V P 498), situated in Lalpe Village, Kandaboda Pattuwa, Matara District, and bounded as follows —

North by lot 57 in supplement No 3 to F V P 498 (Lalpe Government Sinhalese Mixed School premises) and lot 1 in F V P 498,  
East by remaining portion of lot 7 in F V P 498,  
South by lot 1 in F V P 498,  
West by lot 57 in supplement No 3 to F V P 498 (Lalpe Government Sinhalese Mixed School premises)

Ref No J 56 E 262,  
Colombo, November 7, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 2 acres from the land called Mahahena (lot 346 in F V P 290), situated in Nalagama Village, West Guruwa Pattu, Hambantota District, and bounded as follows —

North and west by remaining portions of the same land  
East by the land called Madahena *alias* Mahahena (lots 409 and 410 in F V P 290) and P W D. Road from Kahawatte to Polommara,   
South by V C Road (lot 346½ in F V P 290)

(2) All that allotment of land called Madahena *alias* Mahahena, depicted as lot 410 in F V P 290, in extent 02 7 perches, situated in Nalagama Village, West Guruwa Pattu, Hambantota District, and bounded as follows —

North by the land called Madahena *alias* Mahahena (lot 409 in F V P 290),  
East by the land called Madahena *alias* Mahahena (lot 403 in F V P 290),  
South by P W D Road from Kahawatte to Polommara,  
West by the land called Mahahena (lot 346 in F V P 290)

(3) All that allotment of land called Madahena *alias* Mahahena depicted as lot 411 in F V P 290, in extent 06 0 perches, situated in Nalagama Village, West Guruwa Pattu, Hambantota District, and bounded as follows —

North by the land called Madahena *alias* Mahahena (lot 412 in F V P 290),  
East and south by P W D Road from Kahawatte to Polommara,  
West by the land called Madahena *alias* Mahahena (lot 408 in F V P 290)

Ref No J 55 E 58/LD 7520,  
Colombo, November 6, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 6 perches out of the land called Millakamuwa Estate (lot 55 in supplement No 2 to F V P 410), situated in Gallella Village, Uda Pattu, Nawadun Korale, Ratnapura District, and bounded as follows —

North by school building,  
East, south and west by the remaining portions of the same land

Ref No J 55 E282,  
Colombo, November 30, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 0A 0R 06 7 P, out of the land called Thenunhyadda, situated in Molligoda Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North by cart road,  
East and west by remaining portions of the same land,  
South by the land called Batalawatta

(2) A portion, in extent about 0A 1R 10 4P, out of the land called Batalawatta, situated in Molligoda Village, Pallemulla wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North by the land called Thenunhyadda,  
East by remaining portion of the same land,  
South by stream  
West by paddy field

(3) A portion, in extent about 0A 0R 22 8 P, out of the land called Karassa Kumbura, situated in Godagama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North and south by stream,  
East and west by remaining portions of the same land

(4) A portion, in extent about 0A 0R 20 4P, out of the land called Udahagederawatta, situated in Godagama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North and east by stream,  
South by remaining portion of the same land,  
West by remaining portion of the same land and stream

(5) A portion, in extent about 0A 0R 19 2P, out of the land called Kiribajja Kumbura, situated in Godagama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North and south by remaining portions of the same land,  
East and west by stream

(6) A portion, in extent about 0A 0R 36 0P, out of the land called Pallegederawatta, situated in Godagama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North and west by paddy field and remaining portions of the same land,  
East by stream,  
South by remaining portion of the same land

(7) A portion, in extent about 0A 0R 12 5P, out of the land called Pahala Batuambe Kumbura, situated in Godagama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kinigoda Korales, Kegalla District, and bounded as follows —

North by a stream,  
East and west by remaining portions of the same land,  
South by the land called Pallegedserawatta

(8) A portion, in extent about 0A 0R 28 8P, out of the land called Egoda Pansalawatta, situated in Godagama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kinigoda Korales, Kegalla District, and bounded as follows —

North, east and west by remaining portions of the same land,  
South by stream

(9) A portion, in extent about 0A 0R 12 0P out of the land called Ilangandeniya, situated in Godagama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kinigoda Korales, Kegalla District, and bounded as follows —

North by land claimed by the heirs of M W N Tikiri Banda,  
South by the remaining portion of the same land,  
West by stream,  
East by the land called Egoda Pansalawatta

(10) A portion, in extent about 0A 0R 13 2P, out of the land called Kolombagewatta, situated in Kendaragama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kinigoda Korales, Kegalla District, and bounded as follows —

North by the land called Illanganwatta,  
East by stream,  
South and west by remaining portions of the same land

(11) A portion, in extent about 0A 0R 12 0P, out of the land called Illanganwatta, situated in Kendaragama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kinigoda Korales, Kegalla District, and bounded as follows —

North and south by remaining portions of the same land,  
East by the land called Kolombagewatta,  
West by stream

(12) A portion, in extent about 0A 0R 13 2P, out of the land called Demalagewatta, situated in Kendaragama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kinigoda Korales, Kegalla District, and bounded as follows —

North by paddy field,  
East and west by remaining portions of the same land,  
South by stream

(13) A portion, in extent about 0A 0R 06 2P, out of the land called Udaha Depele Kumbura, situated in Kendaragama Village, Pallemulla Wasama, D R O's Division of Galboda and Kinigoda Korales, Kegalla District, and bounded as follows —

North east and west by remaining portions of the same land,  
South by the land called Demalagewatta

Reference No J54 L74/LM 5543,  
Colombo, October 26, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

QB 66

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 31 (b)**

I, N B M Seneviratne, Additional Assistant Government Agent of the District of Colombo, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that the under mentioned amounts being compensation for the acquisition of lands described in the schedule hereto, have been paid into Court to the credit of the cases stated against them to be drawn by the persons entitled to the amounts

The Kachcheri,  
Colombo, December, 1956

N B M SENEVIRATNE,  
Additional Assistant Government Agent

Land	SCHEDULE		Case No
	Amount		
	Rs	c	
14/72 shares of Liyangahawatta described as lots 1, 2 and 3 in P P A 3,607, situated at Halpe	431	02	District Court of Gampaha 4/LA

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No Q B 54/J/HLG/1212

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot No	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
10	Potugalkale	Garden contains 4 rubber trees 32 years, 1 rubber tree 20 years, 9 rubber trees 5 years, 3 rubber trees 2 years, 2 coconut trees 10 years, 1 jak tree 32 years, and 1 halmilla tree 4 years, and part of path	M Carols Fernando, M Jompi Fernando, M Grigoris Fernando, M Noiya Fernando and M Thegis Fernando, all of Dedigomuwa	0	0	25 2
11	Maragahawatta	Garden, no cultivation and part of path	M Romanis Fernando of Dedigomuwa	0	0	3 9
12	Potugalkale	Garden, no cultivation	K Martina Fernando	0	0	1 4
13	Do	Garden contains 1 coconut tree 40 years	K Martina Fernando	0	0	0 5
14	Potugalhena	Garden contains 1 arecanut tree 42 years	R Sediris Fernando of Dedigomuwa	0	0	0 4

Lot No.	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
15	Maragahawatta	Garden contains 4 coconut trees 50 years, 2 coconut trees 22 years, 2 coconut trees 6 years, 2 coconut trees 3 years, 6 jak trees 22 years, 1 jak tree 5 years, 1 mango tree 14 years, 4 mango plants 4 years 3 rubber trees 4 years, 1 rukattana tree and 1 moonamal tree 12 years, 2 ketakela trees 10 and 15 years, respectively, 14 hig trees 12 years, 1 hig tree 6 years, 3 kaju trees 4 to 12 years, 5 domba trees 4 to 5 years, 2 rambuttan plants 3 years and part of path	M Carolis Fernando, M Jompi Fernando, M Girgoris Fernando, M Noyya Fernando and M Thegus Fernando, all of Dedi gomuwa	0	1	3 8
16	Do	Garden contains 6 coconut trees 12 to 22 years, 1 coconut plant 3 years, 1 jak tree 22 years, 1 mango tree 6 years, 1 kaju tree 4 years and 1 aththa tree 5 years and part of path	M Chalaris Fernando of Dedi gomuwa	0	0	12 8
17	Kolombayawatta	Garden contains 3 coconut trees 50 years, 11 coconut trees 20 years, 11 coconut trees 15 years, 2 arecanut trees 12 years, 3 arecanut plants 7 years, 1 halmilla plant and 1 domba plant 3 years, and 1 orange plant 3 years and part of path	M Jompi Fernando of Dedi gomuwa	0	0	27 3
Total				0	2	35 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me, at the Colombo Kachcheri, on February 28, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 20, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, December 15, 1956

N B M SENEVIRATNE,  
Additional Assistant Government Agent

L H 559

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose namely, for KL/Katukurunda Government Training College, Kalutara District, to wit —

Preliminary plan A 2,523 Village—Nagoda, Kalutara District

Lot	Name of Land	Description	Extent		
			A	R	P
13	Kudaluwela	Paddy field, claimed by A S Munasinghe of Etagama, Kalutara	0	2	13
17	Wanamigahaudumulla	Paddy field, claimed by Victor A Perera of Kotahena, Colombo	3	1	32
21	Wanamigahaudumulla	Paddy field, claimed by Victor A Perera of Kotahena, Colombo	1	2	3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on February 12, 1957, at 10 a m, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,  
Kalutara, December 12, 1956

A M S PERERA  
Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LH/B 93

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, acquisition of land for village expansion —

Description of the land to be acquired

Preliminary plan No A 4,020 Village—Kehelwatta in Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Paratta Estate alias Fernando Estate and Etawaladeniya	Cinnamon 60 years, contains few scattered coconut trees 30 years, paddy field, rubber 25 years, garden contains coconut trees 40 years, jak tree 40 years mango tree 40 years, teak trees 20 years, beli trees 20 years, verulu trees 15 years, lime trees 15 years, orange trees 15 years, kaju trees 15 years, one tiled masonry building, one zink and cadjan thatched masonry building, and earth well and parts of path and road	Mrs Lessie Charlotte Maria Fernando of Princeland Idama, Moratuwa	20	3	25
2	Road	Road	Mrs Lessie Charlotte Maria Fernando of Princeland Idama, Moratuwa, and U M D Mel of Lenten Hall, Flower Road, Colombo 7	0	0	30

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Office of the D R O, Panadura, on February 8, 1957, at 10 30 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 31, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kalutara, December 14, 1956

E M D WICKREMASINGHE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LH/B 92

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, acquisition of land for village expansion —

Description of the land to be acquired

Preliminary plan No A 4,020 Village—Kehelwatta in Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
3	Delgahawatta	Coconut garden contains 141 coconut trees 5-40 years, 1 breadfruit tree 30 years, 2 kohomba trees 30 years, 2 goraka trees 20 years and 5 kaJU trees 5-20 years	Mrs L S de Dias of 151, "Chandralaya" Sarikkamulla, Moratuwa	2	1	18

All persons interested in the aforesaid land are hereby required to appeal personally, or by agents duly authorized in writing, before me at the Office of the D R O, Panadure, on February 8, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 31, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kalutara, December 14, 1956

E M D WICKREMASINGHE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 31**

I, Arumugampillai Thetchnamurthy, Assistant Government Agent of the District of Kandy, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 7,000 being compensation for the acquisition of the land described in the Schedule hereto has been paid into the District Court, Kandy, to be drawn by the person entitled to

The Kachcheri,  
Kandy, December 6, 1956

A T MURTHY,  
Assistant Government Agent

**SCHEDULE**

Allotments of lands called Sikurapothawatta Sikurapothawela, Sikurapothawewa, Kurugama Estate in extent 2 A 3 R 36 6 P, situated in Dodanwala Village, Medapalata Korale in (Yatanuwara) U N & Y N Division, Kandy District, surveyed and described as lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan No A 1,927

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 4511.

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion of land called Hathamunewatta in extent 2A 0R 03 3P, situated in Pilawala Village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No A 2,384 and presently claimed by M P Ramanathan of Hathamune Estate, Pilawala, Gunnedama

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on January 31, 1957, at 11 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 24, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of computation asked for should be produced at the inquiry.

The Kachcheri,  
Kandy, December 15, 1956

A T MURTHY,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 1311

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of Land Harangala Estate (part) lot 1 of PPA 2,375

Extent Acres 0, Roods 0, Perches 27 4

Situation In Harangalle Udagammedda Village, Tyspone Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province

Claimants Messrs Rosehaugh (Ceylon) Tea Co, Ltd, P O No 258, Colombo 2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on January 29, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 18, 1957, the nature of their interest in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Nuwara Eliya, December 3, 1956

A RATNAM,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA/C 79

Please quote reference to this number in all future correspondence

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, construction of Bogahaduwa Aicut Scheme —

As decided by the Hon'ble Minister of Lands and Land Development by his declaration No J/AL/L 347 of October 27, 1955, published in *Government Gazette* No 10,870 of December 16, 1955

Description of the land to be acquired

Plan No P P A 1,626 D R O's Division—Four Gravets V H's Division—Uluwitake and Meepawala  
Village—Uluwitake and Meepawala

Lot No	Name of Land	Description	Extent		
			A	R	P
10	Sunnamarukkanwela	Paddy field	0	2	23 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kachcheri (Land Branch), on January 29, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before January 22, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claim should be produced at this inquiry

A copy of P P A 1,626 is available for reference at the office of the D R O, Four Gravets

Please treat my notification appearing in *Government Gazette* No 10,978 of October 5, 1956, in respect of lot 10, as cancelled

The Kachcheri,  
Galle, December 12, 1956

N P WIJEWERATNE,  
Acquiring Officer,  
Galle District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 2959/J54 L425

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the land to be acquired

Lots to be acquired are depicted in P P A 1,245, E P, of September 20, 1956, Ayanatidal village also known as Mullipotana village, in Tampalakamam Pattu, Trincomalee District, Eastern Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Mullipotanaikadu	Paddy field 40 years, contains channel and road	T Wisuwanatha Gurukkal, Uduvil, Jaffna	0	0	25
3	Do	do	Mr S K Ramalingam, Alvai North, Alvai	0	3	1
4	Do	do	do	0	0	15
5	Do	do	Mr D S Bandara, Bandara Buildings, North Coast Road, Trincomalee	3	3	16
8	Do	do	Mr S K Ramalingam, Alvai North, Alvai	0	1	2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Trincomalee Kachcheri on February 6, 1957, at 9 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 25, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Trincomalee, December 13, 1956

ANTON R McHEYZER,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 2941/J54/L149

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lots to be acquired are depicted in P P A 1,264 in Kuchchaveli (Tamil) village, Kaddukulam Pattu, Trincomalee District, Eastern Province, dated November 12, 1956

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
2	Naduvukadduvayal	Paddy field contains part of drainage channel	Kanagasabai Kunasegaram, Kuchchaveli	0	1	23
3	Do	do	Namasivayam Devadasan, Kuchchaveli	0	0	32 2
4	Do	do	Kandiah Navaratnam, Kandiah Sundaram, Kandiah Vallmayaki and Sivapunniam Anantham, all of Kuchchaveli	0	0	29 1
5	Do	do	Crown Lease rights to be acquired from Kathravelpillai Thambyah of Kuchchaveli	—	—	—
6	Do	do	Karuvalthamby Kathramathamby, Kuchchaveli	0	1	0 1
7	Do	do	Ayathurai Velupillai, Kuchchaveli	0	0	20 5
8	Do	do	S Kasipillai, "Anpustan", Araly North, Vaddukoddai, and C Arumugam, Green Road, Trincomalee	0	1	4 7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally; or by agents duly authorized in writing, before me at Trincomalee Kachcheri, on February 6, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 25, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Trincomalee, December 12, 1956

ANTON R Mc HEYZER,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 3383/J/LG/2662

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,377 Village—Kekulawadiya

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Nattandiya Estate	Coconut estate 40 years	C J R de Silva, "Mentmore", 5th Lane, Kollupitiya	0	3	39 3
Total				0	3	39 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Nattandiya, on January 28, 1957, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 21, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Puttalam, December 12, 1956

D J F D LIYANAGE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LR 1428

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired —

Advance Extract No 1 Topo Preliminary plan 20 Village—Bogahawewa

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
1	Puranawela	Paddy	Ukkuralage Leelawathie of Alut Hammillewa, Tittagonewa	0	0	20
Preliminary plan A 141 Village—Bogahawewa						
1	Puranawela	Paddy field and road contains an earth well	P Davithappuhami of Bogahawewa, Tittagonewa and Ukkuralage Leelawathie of Alut Hammillewa	0	0	39 8
3	Mailagahaidama	New clearing and road contains part of a mud, thatched temporary house	M Silamborala and K G Naidurala of Alut Hammillewa, Tittagonewa, and disputed by P Davithappuhami of Bogahawewa, Tittagonewa	0	0	23 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kebitigollewa Dispensary, on February 2, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 25, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Anuradhapura, December 13, 1956

N P JEGANATHAN,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LR 1448

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

Supplement No 1 to F V P 211—Village—Solonwewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
7	Solanwewakele	Paddy field	Arachchiya Naidage Kawwa and V Kirnaide, both of Mahabellankadawela, Talawa	1	1	4 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Talawa Rural Court, on February 1, 1957, at 10 a m and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 24, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Anuradhapura, December 14, 1956

N P JEGANATHAN,  
Assistant Government Agent

## Land Redemption Notices

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LH/A 562

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Acquisition of land under the Land Redemption Ordinance

Description of the lands to be acquired Lots 1, 2, 3, and 4 in P P A 2,707, situated in Bolgoda village, Adikari Pattuwa, Raagam Korale, Kalutara District, Western Province

Lot No	Name	Description	Name of Claimants	Extent		
				A	R	P
1	Dammagahawatta and Madatiyagahawatta	Rubber, 25 years contains coconut, arecanut breadfruit, mango and jambu trees	Yakoptiyage Pedrick Singho and Maha Mestiyage Dona Alpinona, both of Maha Bellana, Alubomulla Sub P O	0	3	25 9
2	Do	Rubber, 25 years contains coconut and breadfruit trees and masonry well	Yakoptiyage Pedrick Singho and Maha Mestiyage Dona Alpinona, both of Maha Bellana, Alubomulla Sub P O and disputed by Mahayalage Millinona of Bolgoda, Bandaragama	0	0	32 3
3	Dammagahawatta	Garden contains arecanut trees	Yakoptiyage Pedrick Singho and Maha Mestiyage Dona Alpinona, both of Maha Bellana, Alubomulla, Sub P O and disputed by Mahayalage Millinona of Bolgoda, Bandaragama	0	0	1 9
4	Do	Garden contains coconut trees	do	0	0	3 0
Total				1	0	23 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Horana, on February 19, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 4, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachechi,  
Kalutara, December 15, 1956

E M D WICKRAMASINGHE,  
Assistant Government Agent

## Miscellaneous Land Notices

LK 139

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Mr R M Siriwardena of Wepassa welegedera, Idamagama, Pattiyagedera, Bandarawela, has applied for the lease of lot 101 in F V P 17, in extent 0A 1R 27P situated in the village of Idamagama, Dehiwinipaleta Korale, Udakanda Division of the Badulla District

2 The land applied for formed a part of lot 16T29 in F V P 17 Lot 16T29—since surveyed as lots 101 and 102—was originally held on lease by the applicant's father, the late Mr R M Punchirala, for the construction of a temple. The lease had been assigned to his son, who has since surrendered it to Government. Lot 101 contains a row of boutiques and permanent plantations, while lot 102 contains the temple. In view of the improvements effected on lot 101, it is proposed to grant the application for lease to him on the following conditions, amongst others —

- (a) Term 78 years,
- (b) Rent Rs 20 10 revisable every thirty years,
- (c) The lessee shall pay all rates and taxes and other assessments and outgoings in respect of the land and buildings,
- (d) The lessee shall not erect any other buildings on the land except with the prior written approval of the Government Agent,
- (e) The lessee shall not sublet, sell, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner,
- (f) At the expiration or earlier determination of the lease, the lessee shall yield and surrender the land to the Government Agent or his duly appointed representative, together with all buildings and fixtures in good repair due allowance being made for fair wear and tear,
- (g) No compensation is payable by the Crown for any buildings or on any account whatsoever.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, December 21, 1956

W W J MENDIS,  
for Land Commissioner

### NOTIFICATION UNDER CROWN LAND REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Young Men's Christian Association, Amparai, has applied for the lease of a piece of Crown land depicted as G O D B/L P 15, in extent 3A 0R 0P, situated in the Amparai Town in the Sannaturai Divisional Revenue Officer's Division of the Batticaloa District, for the erection of a meeting hall, &c, thereon

2 The land is available. It is proposed to grant the application for lease, subject to the following conditions —

- (a) Term 30 years with option of renewal for further 30 years,
- (b) Rent Rs 225 per annum,
- (c) The lessee shall within one year from the commencement of the lease erect the buildings for the above purposes on the land to the satisfaction of the Gal Oya Development Board

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

I M DE SILVA,  
Resident Manager,  
Gal Oya Development Board

Amparai, December 10, 1956

### GAL OYA DEVELOPMENT BOARD

#### Lease of 11 Sites in Amparai Town for Residential Purposes

APPLICATIONS are invited for the lease of 11 lots in Amparai Town for residential purposes, as described in the Schedule below

2 The leases will be for 99 years on the usual terms and conditions in Government leases for building purposes, including a condition that the lessee shall put up a building suitable for residential purposes and approved by the Board, at a cost not less than Rs 4,000, within six months of the date of the lease.

3 Applications should be made to the Resident Manager, Gal Oya Development Board, Amparai, stating the premium offered which should not be less than Rs 50 for each site



4 Applications should be on forms obtainable from the Resident Manager, on payment of a deposit of Rs 25 and sent to him by registered post or deposited in the tender box in his office, before 12 noon on January 7, 1957

5 The Board may accept or reject any application entirely in its discretion and preference may be given to the present stall holders in the New Market at Amparai. On an application being accepted, the applicant shall pay the premium and the first year's rent in advance immediately. If an applicant fails to remit the premium and the first year's rent in advance within two weeks of the acceptance of his application, his deposit will be forfeited.

6 A plan of the sites is available for reference and inspection at the office of the undersigned.

(2) A portion of the bed of the stream called Atawan Dola, about 18 chains in length, and described as part of lot 49 in F V P 354, situated at Endiriyawala in Kuruwiti Korale within the following boundaries —

- North Right bank of the same stream
- East Remaining portion of the same stream at the village limit of Gangaboda,
- South Left bank of the same stream,
- West Remaining portion of the same stream at the north eastern corner of lot 66

(3) A portion of the bed of the stream called Maha Ela, about 12 chains in length, and described as part of lot 49 in F V P 358, situated at Pussella in Kuruwiti Korale within the following boundaries —

- North Southern boundary of lot 214,
- East Left bank of the same stream,
- South Remaining portion of the same stream
- West Right bank of the same stream

**SCHEDULE REFERRED TO**

(Plan No 150 of the Planning Officer, Gal Oya Development Board)

Lot	Extent R P	Annual Rent Rs c
48	0 0 30	112 50
49	0 0 30	112 50
50	0 0 30	112 50
51	0 0 30	112 50
52	0 0 30	112 50
53	0 0 30	112 50
54	0 0 30	112 50
55	0 0 30	112 50
56	0 0 30	112 50
57	0 0 30	112 50

Note — Only half the rental will be charged during each of the first five years

IAN M DE SILVA,  
Resident Manager,  
Gal Oya Development Board

Gal Oya Development Board,  
Amparai, December 10, 1956

(4) A portion of the bed of the stream called Kadiran Dola about 12 chains in length, and described as part of lot 63 in F V P 330, situated at Ekneligoda in Kuruwiti Korale within the following boundaries (Section I) —

- North Bend of the Kadiran Dola at the South western corner of lot 40,
- East Left bank of the same stream,
- South Remaining portion of the same stream at a point 50 links north of the footpath leading to Sudagala,
- West Right bank of the same stream

(5) A portion of the bed of the stream called Denawak Ganga, about 28 chains in length, and described as part of lot 65 in F V P 344, situated at Malwala in Kuruwiti Korale within the following boundaries (Section II) —

- North Right bank of the same stream,
- East Confluence of Kethigana Dola and the stream,
- South Left bank of the same stream,
- West Remaining portion of the same stream

**AUCTION SALE OF GEMMING RIGHTS**

NOTICE is hereby given that the Government Agent, Ratnapura District, will sell by public auction the lease of the right to gem for a period of one year in Crown lands described in the schedule below

2 The auction sale will be held at Ratnapura Kachcheri, at 10 30 a.m. on January 9, 1957

3 Those who propose to bid at the auction should come prepared to pay the full value of the bid at the Kachcheri, immediately after the bid is accepted

4 The person whose bid is accepted should pay the full value of the bid together with a further deposit of Rs 100 on the date of sale before 3 p.m., and enter into a lease agreement. The sum of Rs 100 referred to above will be kept as security for the filling of pits opened in the course of gemming operations and for the due observance of the conditions set out in the lease permit

5 The selected lessee will be given possession of the land on a date to be notified soon after the sale

6 The lessee shall be liable to pay for any trees on the land damaged, felled or uprooted during the occupancy of the land on the said lease

7 The lessee shall notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection

8 If at any time after the sale of the lease, it appears to the Government Agent that the sale of the said lease was owing to some mistake or oversight but for which the same would not have been offered or put up for sale or that there is a need for the retention of the said land by the Crown, the Government Agent may declare the said sale cancelled and thereupon the lessee shall be entitled to a refund of any deposit made by him but to no compensation or any other relief, whatsoever

9 No guarantee is given of the existence of gems in the lands

10 Further particulars can be had from the Government Agent, Ratnapura District

(6) A portion of the bed of the stream called Hesen Ganga about 5 chains in length, and described as part of lot 54 in F V P 42, situated at Ayagama in Kukul Korale within the following boundaries —

- North Confluence of Ratte Dola and the same stream,
- East Left bank of the same stream,
- South Remaining portion of the same stream,
- West Right bank of the same stream

(7) A portion of the bed of the stream called Erawak Oya about 8 chains in length, described as lot 454 in F V P 219, situated at Karandana in Kuruwiti Korale within the following boundaries —

- North Right bank of the same stream,
- East Remaining portion of the same stream
- South Left bank of the same stream,
- West Remaining portion of the same stream at the western end of lot 463k

(8) A portion of the bed of the stream called Mahakumbura Dola alias Hawanakumbure Dola about 2 chains in length described as lot 123 in F V P 26, situated at Kiribathgala in Nawadun Korale within the following boundaries —

- North Right bank of the same stream,
- East Remaining portion of the same stream,
- South Left bank of the same stream,
- West Confluence of Ima Dola and the same stream

(9) A portion of the bed of the stream called Denawak Ganga about 2 chains in length, described as part of lot 16 in F V P 13, situated at Gonakumbura in Nawadun Korale within the following boundaries —

- North Right bank of the same stream,
- East Remaining portion of the same stream,
- South Left bank of the same stream,
- West Confluence of Habaragala Ela (lot 27) and the same stream

**Lands referred to**

(1) A portion of the land called Ellewala Henyaya Hora ketiyakela, in extent 1A 3R 9P, and described as lot 248, in F V P 197, situated at Bopitiya in Nawadun Korale within the following boundaries —

- North Guru Dola,
- East Lot 213
- South Lot 211c,
- West Guru Dola

Note — A reservation of 15 feet should be left for Guru Dola and no tunnelling shall be done towards same

(10) A portion of the bed of the stream called Muruthen Dola about 40 chains in length described as part of lot 41 in F V P 352, situated at Durekkanda in Kuruwiti Korale within the following boundaries —

- North Left bank of the same stream,
- East Confluence of Illuktenne Dola and the same stream,
- South Right bank of the same stream,
- West Remaining portion of the same stream

(11) A portion of the land called Menkdolagawahenyaya about two roods in extent described as lot 49b in F V P 252, situated at Ellavala Ihalgama in Kuruwiti Korale within the following boundaries —

North Lot 49,  
East Lot 49,  
South Lot 49c,  
West Lot 49A

(12) A portion of the bed of the stream called Kekunagaha Dola about 10 chains in length described as part of lot 8 in F V P 432, situated at Hettakanda in Nawadun Korale within the following boundaries —

North Confluence of Nagaha Dola (lot 7) and the same stream,  
East Right bank of the same stream,  
South Confluence of Ganime Dola (lot 49) and the same stream,  
West Left bank of the same stream

(13) A portion of the bed of the stream called Hangamu Ganga about 12 chains in length, situated at Nivitigala in Nawadun Korale within the following boundaries —

North Right bank of the same stream,  
East Confluence of Ragal Dola and the same stream,  
South Left bank of the same stream,  
West Confluence of Gallamunu Dola and the same stream

(14) A portion of the bed of the stream called Kohombakande Dola about 11 chains in length described as part of lot 155 in F V P 222, situated at Gabbela in Atakalan Korale within the following boundaries —

North Left bank of the same stream  
East Rock in the middle of the stream,  
South Right bank of the same stream,  
West Rock in the middle of the stream

(15) A portion of the bed of the stream called Hangamuwa Ganga about 16 chains in length situated at Madalagama (F V P 19) in Atakalan Korale within the following boundaries —

North Right bank of the same stream  
East Remaining portion of the same stream,  
South Left bank of the same stream,  
West Confluence of Pitadeniya Dola and the same stream

(16) A portion of the bed of the stream called Hangamuwa Ganga about 5 chains in length situated at Madalagama (F V P 19) in Atakalan Korale within the following boundaries —

North Remaining portion of the same stream,  
East Right bank of the same stream,  
South Confluence of Hiyarakanda Dola and the same stream,  
West Left bank of the same stream

(17) A portion of the bed of the stream called Meriyan Dola about 12 chains in length situated at Horahmella (F V P 5) in Atakalan Korale within the following boundaries —

North Right bank of the same stream,  
East Remaining portion of the same stream,  
South Left bank of the same stream,  
West Remaining portion of the same stream, 2 chains from the bridge eastward

(18) A portion of land depicted as block 61 in lot 329 in F V P 39 about 3 roods in extent, situated at Karawita in Nawadun Korale within the following boundaries —

North One chain reservation for Maha Dola,  
East Ditto,  
South Ditto,  
West Ditto

*Note* — A reservation of one chain should be left along Maha Dola from the edge of its bank

(19) A portion of the bed of the stream called Karawita Ganga about 8 chains in length situated at Karawita in Nawadun Korale within the following boundaries (Section A-B) —

North Kudallapitiya Ketakade,  
East Right bank of the same stream,  
South Remaining portion of the same stream (section B-C),  
West Left bank of the same stream

(20) A portion of the bed of the stream called Karawita Ganga about 8 chains in length situated at Karawita (F V P 39) in Nawadun Korale within the following boundaries (Section B-C) —

North Remaining portion of the same stream (Section A-B),  
East Right bank of the same stream,  
South Remaining portion of the same stream;  
West Left bank of the same stream

(21) Four blocks of land approximately one acre each from the land called Polatugodamukalana described as lot 188A in F V P 227, situated at Kahengama in Walandura Wasama in Kuruwiti Korale within the following boundaries —

North Lots 178, 175 and 171,  
East Lot 188,  
South Village boundary of Galukagama  
West Urukotumulle Ela (lot 174) and lots 171 and 173

*Note* — A reservation of 15 feet should be left for Urukotumulle Ela

The Kachcheri,  
Ratnapura, December 12, 1956

NFVILLE JAYAWERERA,  
for Government Agent